



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,906 — WEDNESDAY, MARCH 28, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officers :—</b>	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
<b>Land Sales by the Government Agents :—</b>		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices .. .. .	501
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Central Province	—	Land Redemption Notices .. .. .	511
Province of Uva	—	Miscellaneous Land Notices .. .. .	—
Province of Sabaragamuwa	—	Lands under Posant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c

## Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 39 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954.

Order under Section 36 Proviso (a)

ORDER No. 122 OF 1956

Reference No. QA.258/J55 T 393.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 39 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Signified by me

C B P PERERA,  
Permanent Secretary

Colombo, March 20, 1956.

P B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### SCHEDULE

#### I

Government Agent, Assistant Government Agent or other authorized officer

The Government Agent, Colombo District, or other officer authorized by him

#### II

Description of Land

- (1) A portion, in extent about 8 perches out of the land bearing Assessment No. 1, Colombo Road, situated at Kanuwana within the U. C. limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows —

North and East by the U. C. land and Jaela River ;  
South by Silva Road,  
West by P W D Road and the remaining portion of the same land

- (2) A portion, in extent about 2 90 perches out of Wijaya Road, situated at Kanuwana within the U. C. limits of Jaela, Alutkuru Korale South, Colombo District ; and bounded as follows —

North by property claimed by W. M. Regina Hamne ;  
East by the remaining portion of Wijaya Road ;  
South and West by land claimed by Mrs. M. P. Ameratunge.

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
	(3) All that land, in extent about 1 perch, called Petrol Shed bearing assessment No. 85, Negombo Road, situated at Kanuwana, within the U. C. limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows — North by the land claimed by Agnes Pereira, East by the P. W. D. Road, South by the land claimed by W. M. Regina Hamine, West by the land claimed by W. M. Regina Hamine and C. Francis Fernando.
	(4) All that land in extent about 0A 1R. 16P, bearing Assessment Nos. 65, 67, 69, 71, 73, 77 and 79, Negombo Road (Grinding Mill and Timber Depot), situated at Kanuwana, within the U. C. limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows — North by the land claimed by C. Francis Fernando; East by P. W. D. Road and the land claimed by W. M. Regina Hamine; South by Wijaya Road. West by the land claimed by W. M. Regina Hamine.
	(5) All that land, in extent about 0A 1R 0 66P., bearing assessment Nos. 47/3, 47/2, 49, 51 and 53, Negombo Road, situated at Kanuwana within the U. C. limits of Jaela, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows — North by Wijaya Road, East and West by the land claimed by Mrs. M. P. Ameratunge, South by Jaela River and the land claimed by Mrs. M. P. Ameratunge.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

ORDER No 123 OF 1956

Reference No LA 3543/J56 G52.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Signed by me.  
C B P PERERA,  
Permanent Secretary

Colombo, March 24, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Puttalam Administrative District or other officer authorized by him	A portion, in extent approximately 7A. 1R 20P out of the land called De Mel Estate, situated at Iranwila, Pitigal Korale South, Chilaw District; and bounded as follows — North by the land called Iranwila Estate, East by Road (Lancu Adipara), South by Crown land. West by Foreshore

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 37 75 perches, called Apothekereyawatta, bearing Assessment Nos 32/5 to 32/14, Ediriweera Avenue, Dehiwala (Lot 151 in T. S. P 41), situated within the U. C. limits of Dehiwala-Mount Lavinia, Colombo D. R. O's Division, Colombo District, and bounded as follows —

North by land claimed by Major L. V. Gooneratne and others,  
East by Railway reservation,  
South by land claimed by the Presbyterian Church,  
West by foreshore

Signed by me :  
C B. P. PERERA,  
Permanent Secretary

Ref No J/55 C 411, R/Q 94.  
Colombo, March 9, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Bogahawatta and Delgahawatta, in extent approximately 12½ acres, situated at Maha Bellana village, Pamunugama Village Headman's Division, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by the land called Gorokgahaowita Etawela claimed by H. Aron Perera and others,  
East by V. C. Road and the lands called Belgahawatta and Telgahawatta claimed by P. B. Nolis and others,  
South by the land called Bogahawatta Lindalanga *alias* Dorokakawela claimed by P. D. Robert Gunatilleke, P. D. Haraman Rajakaruna and others,  
West by the land called Pattinuwelaowita Etawela claimed by Dionis Perera, Hendrick Appuhamy and others

Ref No J 55 L 164 (VE)/LH/A/2.  
Colombo, March 9 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Attikkagahawatta in extent about 0 A 3 R 21 4 P, situated in Walana village, Panadure Totamune, Kalutara District, and bounded as follows —

North by footpath,  
East by Galle Road,  
South by private lands claimed by M. W. Reginald Fernando and others,  
West by river and Crown land (acquired)

Ref No J 55 T 480/LH/B 101.  
Colombo, February 24 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0 A 0 R 5 8 P, from the land called Lindamullawatta, situated in Pohaddaramulla Village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by the Temple premises,  
East and South by the remaining portions of the same land and cart road,  
West by remaining portion of the same land and Temple premises

Ref No J 55 LG 245/LH/B7  
Colombo, September 17, 1955

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 0 75 perches out of the land called Hatarawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by the land claimed by D. N. de Silva,  
East by Colombo-Galle Road,  
South by land claimed by Mrs. Jane Silva,  
West by part of the same land

(2) A portion, in extent about 1 25 perches out of the land called Hatarawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Hatarawatta,  
East by Colombo-Galle Road,  
South by a portion of the land called Hatarawatta,  
West by a portion of the land called Hatarawatta

(3) A portion, in extent about 3 00 perches out of the land called Hatarawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by Talpitiya Oya,  
East by Colombo-Galle Road,  
South by a portion of the land called Hatarawatta;  
West by a portion of the same land

(4) A portion, in extent about 4 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Kahatagahawatta,  
East by Colombo-Galle Road,  
South by Talpitiya Oya  
West by a portion of the same land.

(5) A portion, in extent about 6 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Kahatagahawatta,  
East by Colombo-Galle Road,  
South by a portion of the land called Kahatagahawatta,  
West by a portion of the same land

(6) A portion, in extent about 4 00 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Kahatagahawatta;  
East by Colombo-Galle Road,  
South by a portion of the land called Kahatagahawatta,  
West by a portion of the same land

(7) A portion, in extent about 0 50 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by a portion of the land called Kahatagahawatta,  
East by Colombo-Galle Road,  
South by a portion of the same land,  
West by a portion of the land called Kahatagahawatta.

(8) A portion, in extent about 0 50 perches out of the land called Kahatagahawatta, situated in Talpitiya village, Panadura Totamune, Kalutara District; and bounded as follows —

North and West by portions of the same land  
East by Colombo-Galle Road,  
South by a portion of the land called Kahatagahawatta

Ref. No. J 55 T 283/LH/B15.  
Colombo, January 30, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Delgahawatta, in extent about 5 acres, situated in Keselwatta village, Panadura Totamune Kalutara District, and bounded as follows —

North by the land called Paratha Estate *alias* Fernando Estate;  
East by the land called Puswelgalewatta *alias* Delgahawatta claimed by T. Simeon Peiris and others,  
South by Cart Road from Keselwatta to Paratha;  
West by land claimed by the Roman Catholic Church

Ref. No. J 55 L 351 (VE) / LH/B 92.  
Colombo, February 10, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2A 2R. 1 5P from the lands called Kahatagahawatta Alubogahawatta and Katukurunda Pauladeniya, situated in Palannaruwa village, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by temple land and road,  
East by Crown land and land claimed by J Lavaris Singho;  
South by the lands called Katukurunda Paula deniya and Peelle Kottunna;  
West by the lands called Peelle Kottunna and remaining portions of same lands

Ref No J 55 E 437/LH/B 96  
Colombo, February 8, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Paratta Estate *alias* Fernando Estate, in extent approximately 20 acres, situated in Keselwatta village, Panadura Totamune, Kalutara District, and bounded as follows —

North by parts of the lands called Paratta Estate and Veralugahawatta;  
East by the land called Delgahawatta *alias* Delgahalanda and a portion of the land called Thunhawulkurunduwatta;  
South by the land called Delgahawatta claimed by Mrs. L. S. C. Dias, the land called Puswelgalewatta claimed by T. Simon Peiris and others and cart road to Paratta,  
West by part of the land called Paratta Estate, the land called Delgahawatta *alias* Delgahalanda and the lands called Galakkpattige Hena and Godaporsgahawatta

Ref No. J 55 L 352 (VE) / LH/B 93  
Colombo, March 9, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Dambawela Estate, in extent about 110 acres, situated in Guudeniya, Pata Hewaheta and Kandy Division, Kandy District, and bounded as follows —

North by private land claimed by the villagers of Guudeniya,  
East by Pitawela Ela, stream called Talatuoya and private land claimed by villagers,  
South by V C Road from Ampitiya to Kossinna,  
West by Ampitiya Pallegama village

Signified by me.

C B. P. PERERA,  
Permanent Secretary

Ref No J/55 L 529 (VE),  
Colombo, March 9, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 1 acre of the land called Atambagahahelawatta, situated in the village of Bogamuwa, Pallewala Wasama, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by a portion of the same land separated by a stone fence,  
East by Atambagahela Kandura (dry stream),  
South by the land called Atambagahahela claimed by Mr. U B Unambuwe,  
West by the land called Atambagahahela claimed by the Vihara and Mr D W Seneviratne

Signified by me

C B P PERERA,  
Permanent Secretary

Ref No J/56 E 15,  
Colombo, March 9, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Act No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two contiguous blocks of land called Valaikalai, totalling in extent about 9 A 2 R. 13 P, situated in the villages of Chadayantalawa and Sorikalmunai, Sammantunai Patu, Batticaloa District, and bounded as follows. —

North by Reservation for a Stream (dry),  
East, South and West by land claimed by the Gal Oya Development Board

Ministry's Reference No J55 L428  
Batticaloa Kachcheri's Ref No LD 3584  
Colombo, March 12, 1956.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0 A 1 R 12 0 P, out of the land called Bonnieland (lot 25 in T S P 43), situated within the Urban Council limits of Badulla, Yatikanda D R O's Division, Badulla District, and bounded as follows —

North by lot 18 in T S P 43,  
East and west by the remaining portions of the same land,  
South by Bonnieland Road

(2) A portion in extent about 0 A 0 R 14 4 P, out of the land called Gallihewatta (lot 18 in T S P 43), situated within the Urban Council limits of Badulla, Yatikanda D R O's Division, Badulla District, and bounded as follows —

North by lot 90 in T S P 43,  
East and west by the remaining portions of the same land,  
South by lot 25 in T S P 43

(3) A portion, in extent about 0 A 0 R 21 6 P, out of the land called Pitapolagallundekumbura (lot 90 in T S P. 43), situated within the Urban Council limits of Badulla, Yatikanda D R O's Division, Badulla District; and bounded as follows —

North by lot 91 in T S P 43,  
East and west by the remaining portions of the same land,  
South by lot 18 in T S P 43

(4) A portion, in extent about 0 A 0 R 05 6 P, out of the land called Walsuwatta Arawa Pahala Panguwa (lot 91 in T S P 43), situated within the Urban Council limits of Badulla, Yatikanda D R O's Division, Badulla District, and bounded as follows. —

North by lot 89 in T S P 43;  
East and west by the remaining portions of the same land,  
South by lot 90 in T S P 43.

(5) A portion in extent about 0 A 0 R 22.4 P, out of the land called Walauwatta Arawa (lot 89 in T S P 43), situated within the Urban Council limits of Badulla, Yatikinda D R O's Division, Badulla District, and bounded as follows —

North by Agaragama Village,  
East and west by the remaining portions of the same land,  
South by lot 91 in T. S. P. 43.

Signified by me :

C B P PERERA,  
Permanent Secretary

Ref No J 55 LG 403/LW 3938,  
Colombo, March 12, 1956.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) An extent of about 2.25 perches, out of the land called Hingurugama Estate, situated between culverts Nos 4/10 and 4/17 on Badulla-Passara P. W. D. Road, in Wedigune village, Rambukpotha Wasama, Ripola Korale, Yatikinda Division, Badulla District, and bounded as follows —

North by P. W. D. Road from Badulla to Passara,  
East, south and west by remaining portions of the same land.

(2) An extent of about 2.25 perches out of the land called Glen Alpin Group, situated on Culvert No 4/4 on Badulla-Passara P. W. D. Road, in Wedigune village, Rambukpotha Wasama, Ripola Korale, Yatikinda Division, Badulla District, and bounded as follows —

North by the P. W. D. Road from Badulla to Passara;  
East by Kandura;  
South and west by remaining portions of the same land

(3) An extent of about 2.25 perches out of the land called Galgodahinna, situated between culverts Nos 3/1 and 3/2 on Badulla-Passara P. W. D. Road, in Udawela village, Rambukpotha Wasama, Ripola Korale, Yatikinda Division, Badulla District, and bounded as follows —

North and west by the P. W. D. Road from Badulla to Passara,  
East and south by remaining portions of the same land

(4) An extent of about 2.25 perches out of the land called Hingurugama Estate, situated between culverts Nos 2/14 and 2/15 on Passara-Badulla P. W. D. Road, Rambukpotha village, Rambukpotha Wasama, Ripola Korale, Badulla District, and bounded as follows —

North by the P. W. D. Road from Badulla to Passara,  
South and east by remaining portions of the same land,  
West by a Black Smithy

Signified by me :

C B P PERERA,  
Permanent Secretary

Ref No J 55 T 294/LW 3932  
Colombo, March 12, 1956

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No Q B 207/J 55 LG 427

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,964 Village—Pinnawala	Name of Owner	Extent		
					A	R	P
1	Meegahalanda	Garden contains 6 coconut trees 25 years, 3 hora trees 10 years, 1 del, 1 coffee, 1 orange, and 2 nadun trees 4 years		A Yahanis Singho of Pinnawala, Waga	0	0	9.1
2	Do	Garden contains 6 coconut trees, 2 jak trees 25 years, 1 nadun tree 10 years, 2 mango, 1 rambuttan, and 1 arecanut tree 5 years		do	0	0	8.1
3	Do	Garden contains 3 coconut trees 25 years		do	0	0	5.8
4	Do	Garden contains 1 coconut, 1 godapora, 2 arecanut trees 25 years and 10 arecanut trees 1 year		do	0	0	3.0
5	Kahatagahawatta	Garden contains 1 palol, 1 jak, 1 coconut, 1 rambuttan, 25 arecanut, 3 godapora, 4 kitul and 2 mango trees 25 years, 1 rubber tree 20 years, 1 orange, 1 jambu 4 bamboo trees 12 years and 25 arecanut trees 2-5 years		L D Challosingho and A D Mathin, both of Pinnawala, Waga	0	0	12.5
6	Do	Garden contains 2 bamboo and 4 arecanut trees 2-5 years		do	0	0	0.5
7	Kolankumbura alias Halkumbura	Paddy field		A D Mathupala and L D. Challosingho, both of Pinnawala, Waga, A Sinto-hamy of Kahahena, Waga, and K. P Don Charis Dharmaratna of Iridapola, Waga	0	0	7.5

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R.	P.
8	Kahatagahawatta	Garden contains 3 coconut and 13 arecanut trees 20 years, betel nursery and a masonry well	K M A Perera Gunatillake of Pinnawala, Waga	0	0	6.9
9	Do	Garden contains 2 arecanut trees 10 years, 2 coconut trees 3 years, 10 plantain bushes and 1 lumidella tree 15 years	A D Mathupala and L D Challosingho, both of Pinnawala, Waga, A Sindhomy of Kahahena, Waga, and K P Don Charis Dharmaratna of Iridapola, Waga	0	0	4.5
10	Do	Garden contains 10 plantain bushes	do.	0	0	4.8
11	Do	Garden contains 11 coconut, 5 arecanut trees 20 years, 31 rubber, 2 coconut 1 del trees 2 years, 1 jambola tree 5 years and part of a temporary shed	L D Challosingho of Pinnawala, Waga	0	0	13.9
12	Do	Garden contains 10 coconut, 7 arecanut, 1 del, 1 kitul trees 20 years, 7 rubber trees 3 years and part of a temporary shed	do	0	0	13.0
13	Do	Garden contains 1 rubber, 7 coconut, 2 mango, 12 arecanut trees 25 years, 1 lime, 1 jak and 5 coffee trees 5-10 years Part of a permanent house and 1 temporary shed	A D Babusingho of Pinnawala, Waga	0	0	15.7
14	Do	Rubber and garden (interplanted) contains 10 rubber and 2 coconut trees 25 years and a temporary latrine	A Setansingho and A Daniel, both of Pinnawala, Waga	0	0	10.4
15	Do	Rubber and garden (interplanted) contains 6 rubber trees 10-25 years	A Aranolis of Pinnawala, Waga	0	0	4.8
16	Do	Cinnamon contains 326 cinnamon bushes 20 years	L D Challosingho of Pinnawala, Waga, and K D P R Dharmaratna of Iridapola, Waga	0	0	31.6
17	Rajapolelanda <i>alias</i> Panwilalanda	Garden contains 1 mango tree 20 years and part of a well	B A Cicilynona and B A Avisingho of Pinnawala, Waga	0	0	1.1
18	Kahatagahawatta	Garden contains 8 coconut, 1 jak, 6 nadun, 1 kaju, 2 waldol, 2 kitul, 2 mango, 1 del and 2 hoia trees 25 years, 15 coconut trees 3 years, 2 jak, 4 godapora, 40 arecanut, and 50 coffee trees 10 years, 17 pepper and 1 passion and betel creepers	K P Martin Appu <i>alias</i> K P Hendrick Singho of Pinnawala, Waga	0	0	26.0
19	Do	Garden and rubber (interplanted) contains 4 arecanut, 4 coconut, 1 nadun and 1 jak trees 30 years, 12 rubber trees 20 years, 23 bud rubber, 1 batadomba and 1 kaju trees 8 years, 3 plantain bushes and 2 masonry latrines (one of which is broken)	K P Jacolis Appu and K G Podihamy, both of Pinnawala, Waga	0	0	37.0
20	Do	Garden contains 3 nadun and 1 coconut trees 10 years, 11 rubber trees 8 years, 3 plantain bushes and a part of a masonry house (under construction)	K P Lewis Singho of Pinnawala, Waga	0	0	14.1
21	Do	Garden contains 1 coconut, 1 jambuttan, 1 nadun, 1 arecanut, 1 domba and 1 palol trees 10 years	K P Piloris Appu of Pinnawala, Waga	0	0	2.4
Total				1	1	32.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Homagama, on May 10, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 3, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, March 24, 1956

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q B. 207/J 55 LG 127.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary plan No A 3,965 Villages—Uggala and Wewelpanawa

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R.	P.
Village—Uggala						
1	Cart track	Cart tract	Don Lewis Welikala of Uggala	0	0	0.3
2	Godaporagahawatta	Garden (No cultivation)	Atukoralalage Don Eran Singho of Uggala and Atukoralalage Don Dissie Nona of Napaula	0	0	18.1
3	Galgodahena	do	K A Daniel Perera of Uggala	0	0	0.9
4	Heenatideniyekumbure Pillewa	do	Don Lewis Welikala of Uggala	0	0	6.5
5	Heenatideniyekumbura	Paddy field	do	0	0	8.0
Village—Wewelpanawa						
6	Halgahakumbura	Paddy field	Atukoralalage Don Johans of Uggala	0	0	18.8
7	Do	do	Kottawa Gamage Jalis Appu of Wewelpanawa	0	0	12.6
8	Do	do	Atukoralalage Don Johans Appu of Uggala	0	0	15.2
9	Do	do	Y D Edmund Perera of Anganptiya and Rupasinghe Arachchige Podinona of Wewelpanawa	0	0	11.8
10	Delgahawatta	Garden (No cultivation)	Haputanturi Gamage Sadiris of Wewelpanawa	0	0	17.4
11	Do	do	Mabulage Noris Singho of Wewelpanawa	0	0	6.2
12	Do	Garden contains 1 coconut tree 35 years	do	0	0	0.5

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A	R	P
13	Delgahawatta	Garden (No cultivation)	Dolawattage Charls, Kurugalage Dionis Appu and Rupasinghe Arachchige Lewis Singho, all of Welippanawa	0	0	6 5
14	Do	Garden contains 1 coconut tree 35 years and 1 bilim tree 4 years	do	0	0	0 8
Total				0	3	3 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D R O's Office, Homagama, on May 10, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 3, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, March 24, 1956

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No R/A—11

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

SCHEDULE

Preliminary plan No A 3,267 Ward No. 5—Kotahena West

WITHIN THE MUNICIPAL LIMITS OF COLOMBO

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Biluwatta, Bilingahawatta, part of assessment No. 46, 15th Lane (off College Street)	Waste land	Mrs Peterhemalge Magdalene Elise Perera, 102, Alwis Place, Kotahena	0	0	0 42
2	Do	Garden contains 15 coconut trees, 1 breadfruit tree 20-30 years, and 2 anoda trees 3 years	do	0	0	23 33
3	Do	Garden contains 1 coconut tree 25 years and 1 eramudu tree 30 years	do	0	0	0 60
5	Bilingahawatta, assessment No 68, 15th Lane (off College Street)	Garden contains 3 coconut trees 20-25 years, 1 umbrella tree 20 years, 1 mango tree 15 years and part of masonry drain	R A. Maria Nona, Bulathsinghala Kalutantrige Dharmasena, both of 248/3, Alutmawatta Road, Mutwal, Bulathsinghalage Wilham Perera of 116, St Mary's Lane, Mattakkuliyva, Colombo, Bulathsinghalage Francis Perera of 44, Bloemendhal Road, Kotahena, Bulathsinghalage Richard Perera, 41, New Lane, Slave Island, and Bulathsinghalage James Perera, Enderamulla, Wattala	0	0	29 45
7	Bilingahawatta, part of assessment No. 47/28, 15th Lane (off College Street)	Waste land	Mrs P Harriet Perera, 90, St John's Way, Mutwal, Colombo	0	0	0 04
8	Bilingahawatta, part of assessment No. 47/26, 15th Lane (off College Street)	do.	do	0	0	0 24
17	Bilingahawatta, assessment No 115/101 and part of assessment Nos 115/102, 115/103, 115/105, 115/106 and 115/107 Santiago Street	Part of garden (no cultivation)	Mrs. D M Danawathie Perera, 115/150, Santiago Street, Kotahena	0	0	4 31
17	Bilingahawatta, assessment No 115/104 and parts of assessment Nos 115/102, 115/103, 115/105 to 115/107, Santiago Street	Garden contains 4 coconut trees, 2 jak trees 1-4 years and 3 plantain bushes 1 year	do	0	0	6 11
20	Bilingahawatta, assessment Nos 41/16 and 41/17, 15th Lane, and part of assessment No. 41/1, 15th Lane	Garden contains 2 breadfruit trees 10-30 years, 1 jak tree 10 years and 1 coconut tree 30 years	Lankesara Maria Nona, 15th Lane, Kotahena, L Andy Singho, 209, Nelligahawatta, Peliyagoda, Kelaniya; B. K. Cicilia Perera (wife of L. Andy Singho); L Andrappu, 205, Makola, Kadawatta, and Lankesara Rosalun Nona, Lankesara Kaththo Nona and Lankesara Pransa Appu, the heirs of the late Lankesara Nona, all of 15th Lane, Kotahena	0	0	7 67
21	Bilingahawatta, parts of assessment Nos. 47 and 47/16, 15th Lane (off College Street)	Part of garden (no cultivation)	Mrs P Harriet Perera, 90, St. John's Way, Mutwal, Colombo	0	0	1 54
22	Bilingahawatta, assessment No 47/11 and parts of assessment Nos 47, 47/13 and 47/12, 15th Lane (off College Street)	Waste land contains a tiled masonry building	do	0	0	2 37
23	Bilingahawatta, Biluwatta, assessment Nos 85, 87, 89, 47/15, 47/27 and parts of assessment Nos 47/12, 47/13, 47/16, 47/26, 47/28 and 47, 15th Lane (off College Street)	Garden contains 15 coconut trees 35 years, 2 jak trees 25 years, 1 mango tree 10 years, 1 kone tree 30 years, 4 suriya trees 20 years	do	0	1	34 01
24	Bilingahawatta, Biluwatta, part of assessment No. 115/61, Santiago Street	Waste land	D M Graetion Perera, "Piya-sevena", Talawathuhenpita, Kelaniya	0	0	0 50



Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
25	Bilingahawatta, Biluwatta, assessment Nos 115/51, 115/53, 115/55, 115/56 to 115/60 and part of assessment No 115/61, Santiago Street	Garden contains 6 coconut trees 30 years, 1 mango tree 30 years, 1 jak tree 30 years, 1 cotta tree 15 years and part of masonry drain	D. M. Graetion Perera, "Priyasevena," Talawathuhenpita, Kelaniya	0	0	27 24
27	Bilingahawatta, Biluwatta, assessment Nos 115/33 and 115/34 and part of assessment No 115/32, Santiago Street	Part of garden (no cultivation)	Mrs H M Ginadasa, Potluwila, Palyagala	0	0	28 73
28	Bilingahawatta, part of assessment No 115/32, Santiago Street	Waste land contains a stand pipe and parts of retaining walls	do	0	0	0 87
30	Kongahawatta, part of assessment Nos 79/1 to 79/4, Santiago Street	Garden contains 1 coconut tree and 2 mango trees 10-12 years	S Pathmanathan "Alahapuri", Edmonton Road Kirillapone	0	0	3.81
31	Do	Waste land	do	0	0	4 19
32	Kongahawatta, assessment Nos 79/5 to 79/8 and parts of assessment Nos 79/1 to 79/4 Santiago Street	Garden contains 1 coconut tree 20 years and 1 bo tree 5 years	do	0	0	11 36
41	Part of premises bearing assessment Nos 41/27 to 41/32, Pickering Road	Part of garden (no cultivation) contains a tiled masonry latrine and parts of masonry wall and drain	Ana Lana Manickam Chottiar, 217, Deans Road, Maradana	0	0	4 27
41½	Part of premises bearing assessment No 41/32, Pickering Road	Waste land contains a part of a masonry drain	do	0	0	0 41
42	Parts of premises bearing assessment Nos 41/27 to 41/32, Pickering Road	Waste land contains a bo tree 45 years and 1 kitul tree 6 years and parts of masonry drains	do	0	0	12 36
43	Part of premises bearing assessment No 41/27, Pickering Road	Waste land contains part of masonry drains	do	0	0	0 83
43½	Do	Garden contains 2 plantain bushes 1 year	do	0	0	0 37
44	Premises bearing assessment Nos 53 and 53/8 and part of premises bearing assessment Nos 55, 57 and 51, Pickering road	Waste land contains parts of a tiled masonry building, masonry drains and portions of eaves	A Muhammad Hussam Sahib, Hameediah Building, Ayyampit Tanjore, South India, Local Agents, H. M P Mohideen Saib, 53/4, Pickering Road, Kotahena	0	0	30 40
45	Part of premises bearing assessment Nos 55 and 57, Pickering Road	Part of a tiled masonry building and waste land	do	0	0	5 43
46	Part of premises bearing assessment No 51, Pickering Road	Waste land	do	0	0	1 27
47	Part of premises bearing assessment Nos 50, 54, 50/2 and 50/16, Pickering Road, and part of assessment No 39, Skinner Road North	Waste land (part of verandah)	Mrs Emily M Fernando, Stonyhurst", Kotahena	0	0	3.50
48	Premises bearing assessment No 50/3 to 50/5, 50/10 to 50/16, 56, 58, 60, 62, 66 and parts of assessment Nos 50, 50/2, 50/16, 50/7, 50/8, 54 and 70, Pickering Road, and premises bearing assessment Nos 41 to 51 and part of assessment No 39, Skinner Road North	Waste land contains part of tiled masonry building	do	0	0	26.34
49	Parts of premises bearing assessment Nos 50/7, 50/8 and 70, Pickering Road	Waste land contains part of a tiled masonry building and masonry wall	do	0	0	1 54

## Dates of Inquiry

Lots 1, 2, 3, 5, 7 and 8 at 10 a m on June 4, 1956  
 Lots 17, 17½ and 20 at 2 30 p m on June 4, 1956  
 Lots 21, 22, 23, 24 and 25 at 10 a m on June 5, 1956  
 Lots 27, 28, 30, 31 and 32 at 2 30 p m on June 5, 1956  
 Lots 41, 41½, 42, 43 and 43½ at 10 a m, on June 6, 1956  
 Lots 44, 45, 46, 47, 48 and 49 at 2 30 p m on June 6, 1956

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri as above, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, March 21, 1956

U A GUNARATNE,  
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

## Notice under Section 7

Reference No R/Q 4884/36.

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by land acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,944 Situation—Polwatta

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
1	Gorakagahawatta	Garden contains 1 temporary school building and one permanent latrine	Bethmaga Nepo Perera Sugathadasa of Polwatta	0	2	13 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on June 4, 1956 at 9 45 a m and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 21, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Colombo, March 21, 1956

A. S. NAVARATNARAJAH,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No L D. 4800

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

All that land called Kahatagaskumbura, bearing part of assessment No 53/14 (Deiyannewela Lane), in extent 0 A 0 R 14 3 P, situated in Deiyannewela (Part), Ward No 14—Deiyannewela, within the Municipal limits of Kandy, Gangawatte Korale, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and more particularly surveyed and described as lot 1 in preliminary plan No A 2,295 and claimed by Mrs T M Fernando of Ilukwatta, Kadugannawa

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on May 4, 1956, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 27, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, March 20, 1956

A T MURTHY,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No J 54 L372VE/LWBY 11

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose .

Description of the land to be acquired

Supplement No 4 to final village plan No 81. Village—Hingurugamuwa

Lot	Name of Land	Description	Claimant	Extent	
				A	R P
17	Rockhill Division of Glen Alpin Group	Rubber about 40 years and open waste land	Messrs. Ouvah Ceylon Estates, Ltd (Agents Colombo Commercial, Co, Ltd, Colombo	8	2 24
18	Do	Open waste land contains burials and one tomb	do	0	0 38
19	Do	Rubber about 40 years and open waste land contains part of foot- path	do	13	3 13
20	Road	Road	do.	0	1 7
Total				23	0 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on June 4, 1956, at 10.30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 28, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Badulla, March 20, 1956

C LUDEKENS,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Puttalam, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on Saturday, April 28, 1956, at the Puttalam Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below .—

- Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.
- Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Puttalam.

W S DE ALWIS,  
for Land Commissioner

#### Particulars of Land to be dealt with

Serial No.	Plan No.	Village	Lot No.	Name of Permit-holder or Applicant and Address	Extent
					A R P
1	P. P. A 813	Maha Maehiya	11	Mr Conrad Ashton Leshe Corea, Crown Proctor, Puttalam Road, Chilaw	23 1 11
2	P P A 813	do	13	Mr Mihundukulasuniya Diego Lucas Fernando, "Nirmala", Jetty Street, Chilaw	24 1 29
3	P. P. A 815	Katupothagama	30	Mr Donald Henry Wickramasinghe, Makola, Kadawatta	11 2 33
4	P. P. A. 815	do	34	Mr Wenceslaus Pereira Ranasinghe, "Wimfield", Chilaw	18 1 11
5	P. P. A. 815	do	36 & 48	Mr P M Mudiyanse, Maha Wewa	17 0 34
6	P. P. A. 815	do.	50	Mr Weekakondabaduge Kingsley Simon Pereira, "Sisira", Elgoda Uyana, Moratuwa	21 0 16

Serial No	Plan No	Village	Lot No	Name of Permit holder or Applicant and Address	Extent	
					A	R. P
7	P P A 817	Angunawilla	14	Miss Dona Padma Rita Chandrawato Peiera, N W Fruit Gardens, Angunawila, Mundel	21	0 8
8	P P A 817	do	39	Mr Sinnadurai Ratnasamy, Arachchikattuwa, Rajakadalawa	40	2 37
9	P P A 817	do	53	Mr Chandresokera Horat Hithihany Korallalage Ruperatno, Arachchikattuwa, Rajakadalawa	21	0 20
10	P. P. A 817	do	55 & 57	Mr Warnakulasuriya Justin Fernando, Thoppu Thotta, Dankotuwa	42	2 14
11	P P A 817	do	61	Mr Wenceslaus Peiera Ranasinghe, "Wimfield", Chilaw	21	0 2
12	P P A 817	do	62	Mr Donald Henry Wickramasingho, Makola, Kadawata	14	1 29
13	P P. A 817	do	64	Mr Kamalaweera Wincent Silva Weerasinghe, Divamottawa, Anduambalama	20	3 34
14	P. P. A. 818	Taiakudivilla	22	Mr Sembukutty Arachchigo Albert Silva, "Paia Gedera", Katana	19	2 34
15	P P. A 818	do	26 & 42	Mr Kalubowilage Don Alfred, Reinton Estate, Wilpotha, Mundel	48	2 1
16	P P A 818	do	35	Mr Warnakula Weekasuriya Vivian Fernando, "Suwasti", Marawila	19	0 16
17	P P A. 818	do	36	Mr Seben Peiera Goonatilleke, Mollawagara, Madampe	16	1 24
18	F. V P 1,780	Adammano	41	Mr Wijeyasekma Seneviratne Ratnayako Mudiyan-selage Appuhamy Kokkawila, Mugunuwatawaina	25	3 10
19	P P 7,282	Sohonkalma	8	Mr Bonifacio Croos, Puttalam	52	2 35

## Land Redemption Notices

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No LD 3318—J 56 L 27—LRO/APL/4889

(This reference should be quoted in all letters in this connection).

I, L C Arulpragasam Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Batticaloa Kachcheri, on May 15, 1956 at 10 a.m., and
  - (b) notify to me in writing, *in duplicate*, on or before May 5, 1956, the nature of his interests in the lands, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Batticaloa, March 21, 1956

L C ARULPRAGASAM,  
Assistant Government Agent

#### Schedule

Preliminary plan No A 1 169 Village—Malkampiddy

Lot	Name of Land	Description	Claimants	Extent A R. P
1	Navaladi and Puraiyadiyaval, formerly known as Puraiyadikeethu Navaladikeethu	Paddy field	A M Meeralebbe Marakkkar and A M Mohamad Ibralebbe, both of Division No 3, Kattankudi	0 0 20
2	Do	do	do	1 1 11
3	Do	do	do	0 0 20
4	Do	do	do	1 1 8
5	Do	do	do	0 0 21
Total				3 0 0

## Miscellaneous Land Notices

LJ 797

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Kalutara Bodhu Trust has applied for the lease of a piece of Crown Land, about 2 roods in extent, from lot 1 in P P A 2 315 forming part of the premises of the Kalutara Vidyalaya, for the purpose of erecting a hostel for the students of the Kalutara Vidyalaya

2 The land applied for is available. The Permanent Secretary to the Minister of Education has no objection to the lease of the

land for the purpose. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years with option for renewal only if the land is not required for Government purposes,
- (b) Rent Rs 50 per annum,
- (c) The lessee shall within 2 years from the commencement of the lease erect on the land a hostel and necessary buildings for the students of Kalutara Vidyalaya to the satisfaction of the Government Agent, Kalutara,
- (d) The lessee shall use the land for the purposes set out in (c) above and for no other purpose.

(e) On the termination of the lease, the lessee shall hand over the land with all the buildings to the Crown

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 28, 1956

No LJ 800

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Anthony Lloyd Pereira and Ananda James Herat, Trustees of the Matale Public Services Sports Club, have applied for the lease of  $\frac{1}{2}$  acre of Crown land from lot 200 in Matale Town Survey Sheets 1 15/60D West and B West, situated within the Urban Council limits of Matale in the Matale District, for the establishment of a Club House thereon

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Rent Rs 5 per annum,
- (b) Term 10 years, with option to renew for a further period of 20 years,
- (c) The lessees shall, within six months from the commencement of the lease, erect a Club House on the land,
- (d) The lessees shall use the land for a Club House and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 28, 1956

LJ 547

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that His Lordship the Bishop of Jaffna has applied for the lease of a piece of Crown land, two acres in extent, situated in Vaddukachchi Civic Centre H L Lots 911 and 920 of B O P 536/6/7B, Pachchullaipali-Karachchi Division, Jaffna District, for the establishment of a Roman Catholic Church thereon

2 The land is available for lease. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 5 per annum,
- (c) The lessee shall within 2 years from the commencement of the lease erect a church, a residency for the visiting priest and an assembly hall on the land to the satisfaction of the Government Agent, Jaffna District,
- (d) The lessee shall use the site for the purpose set out in (c) above and for no other purpose

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,  
for Land Commissioner

Colombo, March 28, 1956

LJ 848 (LS)

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE  
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Vaddakachchi Colony Co-operative Agricultural Production and Sales Society, Kilinochchi, has applied for the lease of a piece of Crown land, about one acre in extent, from lot 913 ex B O P of the lands under Right Bank, Karachchi Scheme, bounded as follows —

- North Garden, lot 919,
- East Distributing Channel No 6 and Road and Irrigation Labour lines,
- South Main Channel and Alagaretnam Road,
- West Garden, lot No 911 (part)

It is proposed to have a combined Grain Store (10,000 bushel capacity) cum retail Store thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 3 50 per annum,
- (c) The lessee shall, within one year from the commencement of the lease erect a go-down and store on the land to the satisfaction of the Government Agent, Jaffna District,
- (d) The lessee shall use the land as a site for a go-down and store and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS  
for Land Commissioner

Colombo, March 28, 1956

### III වෙනි කොටස—ඉඩම්

#### ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය 35 55 සී 411, ආර්/නීම් 94

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරියාගේ කොසායයේ දෙහිවල-ගල්කිස්ස පලාත් ආණ්ඩු, සහාය සීමාව තුළ පිහිටි දෙහිවල එදිරිවර පෙදෙසේ වරිපණම් අංක 32/5 සිට 32/14 (අංක 41 දරණ නගර මානිමේ සැලැස්මෙහි 151 වෙනි කැබැල්ල) දරණ පාර්චස් 3775 ක් පමණ වූ ඇපොතිකරයාවත්ත නම් ඉඩමට මායිම් —

උතුර මෙජර් ඇල් වි ඉඟුරන්ත සහ තව අය අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට දුම්රිය දෙපාර්තමේන්තුවට ඉතිරි කර ගත් හරිය, දකුණට ප්‍රෙස්බිටේරියන් සභාව අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට මුහුදු වෙරළ

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති  
පිළිගත් බවට  
සී බී පී පෙරේරා,  
සාංචර ලේකම්වරයා

1956 මාර්තු 9 වැනි දින  
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුරා තොටමුනේ වලාන නමැති ගමේ පිහිටි අ 0, රූ 3, ප 21 4 ක් පමණ ඇති අවටික්කාගහවත්ත, ඊට මායිම් —

උතුරට අඹි පාර, නැගෙනහිරට ගාලු පාර, දකුණට බඩලීම් රෙජිනේල්ඩ් ප්‍රනාන්දු සහ තවත් අය අයිතිකම් කියන පුද්ගලික ඉඩම්, බස්නාහිරට ගහ සහ ලබාගන්නා ලද රජයේ ඉඩම

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35 55 ඩී 480/ඇල්එම්/බී 101  
1956 පෙබරවාරි 24 වැනි දින  
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

E 3

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුරා තොටමුනේ කෙසෙල්වත්ත නමැති ගමේ පිහිටි අක්කර පහක් පමණ ඇති දෙල්ගහවත්තට මායිම් —

උතුරට පරත්තවත්ත නොහොත් ප්‍රනාන්දුවත්ත, නැගෙනහිරට ටී සිමියෝන් පිරිස් සහ තවත් අය අයිතිකම් කියන පුස්වැල් ගලේවත්ත නොහොත් දෙල්ගහවත්ත, දකුණට කෙසෙල් වත්තේ සිට පරත්තට යන කරත්ත පාර, බස්නාහිරට දොමොනු කනෝලික පල්ලිය අයිතිකම් කියන ඉඩම

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය 35 50 ඇල් 351 (වීඊ)/ඇල්එම්/බී 92  
1956 පෙබරවාරි 10 වැනි දින  
කොළඹ.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුරා තොටමුනේ කෙසෙල්වත්ත නමැති ගමේ පිහිටි අක්කර විස්සක් පමණ ඇති පරත්තවත්ත නොහොත් ප්‍රනාන්දුවත්ත කොටසට මායිම් —

උතුරට පරත්තවත්තේ සහ වෙරළගහවත්තේ කොටස්, නැගෙනහිරට දෙල්ගහවත්ත නොහොත් දෙල්ගහලන්ද සහ තුන්කඩුල්ල කුරුදුවත්තේ කවරියක්, දකුණට ඇල් ඇස්. සී බී සී මහත්මිය අයිතිකම් කියන ලද දෙල්ගහවත්ත, ටී සයිමන් පිරිස් සහ තවත් අය අයිතිකම් කියන ලද පුස්වැල් ගලේවත්ත සහ පරත්තට යන කරත්ත පාර, බස්නාහිරට පරත්තවත්තේ කොටසක්, දෙල්ගහවත්ත නොහොත් දෙල්ගහලන්ද සහ ගලක් පවරියේගේ න සහ ගොඩපරගහවත්ත

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති.

අංකය 35 55 ඇල් 352 (වීඊ)/ඇල්එම්/බී 93  
1956 මාර්තු 9 වැනි දින  
කොළඹ

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුරා තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්චස් 075 ක් පමණ ඇති හන්තවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට බී ඇන් ද සිල්වා අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට කොළඹ-ගාලුපාර, දකුණට ජේන් සිල්වා මහත්මිය අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්.

2 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 125ක් පමණ ඇති හතරවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට හතරවත්ත කියන ඉඩමේ කොටසක්; නැගෙනහිරට කොළඹ-ගාලුපාර, දකුණට: හතරවත්ත කියන ඉඩමේ කොටසක්; බස්නාහිරට හතරවත්ත කියන ඉඩමේ කොටසක්

3 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 3ක් පමණ ඇති හතරවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට තල්පිටියේ ඔය; නැගෙනහිරට: කොළඹ-ගාලුපාර; දකුණට හතරවත්ත කියන ඉඩමේ කොටසක්, බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්.

4 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 4ක් පමණ ඇති කහටගහවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට: කහටගහවත්තේ කොටසක්, නැගෙනහිරට: කොළඹ-ගාලුපාර, දකුණට තල්පිටියේ ඔය; බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්.

5 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 6ක් පමණ ඇති කහටගහවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට කහටගහවත්තේ කොටසක්; නැගෙනහිරට කොළඹ-ගාලුපාර; දකුණට කහටගහවත්තේ කොටසක්, බස්නාහිරට: එම ඉඩමේ කොටසක්.

6 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 4ක් පමණ ඇති කහටගහවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට: කහටගහවත්තේ කොටසක්; නැගෙනහිරට කොළඹ-ගාලුපාර; දකුණට: කහටගහවත්තේ කොටසක්; බස්නාහිරට එම ඉඩමේ කොටසක්.

7 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 050ක් පමණ ඇති කහටගහවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට කහටගහවත්තේ කොටසක්, නැගෙනහිරට කොළඹ-ගාලුපාර, දකුණට එම ඉඩමේ කොටසක්; බස්නාහිරට: කහටගහවත්තේ කොටසක්.

8 කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ තල්පිටිය නමැති ගමේ පිහිටි පර්වත් 050ක් පමණ ඇති කහටගහවත්තේ කොටස, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේ කොටස, නැගෙනහිරට කොළඹ-ගාලු පාර; දකුණට කහටගහවත්තේ කොටසක්.

පී බී බුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 55 ටී 283/ඇල් එච්/බී 15  
1956 ජනවාරි 30 වැනි දින  
කොළඹ

**1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ පමුණුගම ගම් මුලාද නි කොඩායගේ පිහිටි මහ බෙල්ල නමැති ගමේ පිහිටි අක්කර 12 1/2 ක් පමණ ඇති බෙල්ලවත්ත සහ දෙල්ගහවත්ත නමැති ඉඩම් කැබලි, ඊට මායිම් —

උතුරට එච් ආරොන් පෙරේරා සහ තවත් අයට අයත් ගොරොක් ගහමිටිට ඇටවෙල නමැති ඉඩම, නැගෙනහිරට ගම්සහ පාර හා පී බී නෝරිස් හා තවත් අයට අයත් බෙල්ලවත්ත සහ තෙල් ගහවත්ත නමැති ඉඩම; දකුණට: පී, බී රොබට් ගුණතිලක,

පී බී හරමානිස් රාජකරුණා හා තවත් අයට අයත් බෙල්ලවත්ත මුදු ලහ නොහොත් දෙරේකඩවල යන ඉඩම, බටහිරට දියෝනිස් පෙරේරා, හෙන්දිරිස් අප්පුහාමි සහ තවත් අයට අයත් පන්තිනිඇලමිටිට ඇටවෙල නමැති ඉඩම.

පී බී බුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ඡේ 55 ඇල්. 164 (වීඊ) ඇල් එච්/ඒ/2.

1956 මාර්තු 9 වැනි දින  
කොළඹ.

**1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුර තොටමුනේ පොහද් දරමුල්ල නමැති ගමේ පිහිටි අ 0, රු. 0, ප 58 ක් පමණ ඇති ලීදමුල්ලවත්ත හට්ටිය, ඊට මායිම් —

උතුරට පන්සලවත්ත, නැගෙනහිරට සහ දකුණට මෙම ඉඩමේ ඉතිරි කොටස් සහ කරත්ත පාර, බස්නාහිරට මෙම ඉඩමේ ඉතිරි කොටස සහ පන්සලවත්ත

පී බී බුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ඡේ 55 ඇල් ඡී 245/ඇල් එච් බී 7

1955 ඔක්තෝබර් 17 වැනි දින  
කොළඹ

**1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ඡේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ඡේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළේ පලන්තොරුව නමැති ගමේ පිහිටි කහටගහවත්ත, අලුබෙල්ලවත්ත සහ කවුකුරුන්දෙ පාවුලදෙනිය නමැති ඉඩම් වලින් අ 2, රු 2, ප 15 ක් පමණ ඇති ඉඩම් කට්ටිය, ඊට මායිම් —

උතුරට පන්සලවත්ත සහ පාර, නැගෙනහිරට රජයේ ඉඩම සහ ඡේ ලවර්ස් සිංහේන්ද්‍ර අයති ඉඩම, දකුණට කවුකුරුන්ද පාවුලදෙනිය සහ පිල්ලේ කොට්ටුත්ත; බස්නාහිරට: පිල්ලේ කොට්ටුත්ත සහ මෙම ඉඩම්වල ඉතුරු කොටස්

පී බී බුලන්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ඡේ 55 ඊ 437/ඇල් එච්/බී 98

1956 පෙබරවාරි 8 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ඩී 4904/පේ 55 ඇල් 529 (33)

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානසේ වැවට සහ මහනුවර කොසායයේ ගුරුදෙනියේ පිහිටි අක්කර 110 ක් පමණ වූ දඹවෙලවත්ත, ඊට මායිම් —

උතුරට ගුරුදෙනියේ ගම්මුත්තට අයිති ඉඩම්, නැගෙනහිරට පිටවල ඇල, තැනතුමය සහ ගම්මුත්තට අයිති ඉඩම්, දකුණට අම්පිටියේ සිට කොස්ඉන්නට යන ගම්සහා පාර, බස්නාහිරට අම්පිටිය පල්ලේගම ගම

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

පිළිගත් බවට

සී බී පී පෙරේරා, සාමාන්‍ය ලේකම්

1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පහත දක්වන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩසේ වැවට ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසායයේ පල්ලේවල වසමේ බෝගමුව ගමේ පිහිටි ඇටබහහෙලවත්ත නමැති ඉඩම, අක්කර 1 ක් පමණ, ඊට මායිම් —

උතුරට ගල් වැට වෙන්කරන ලද එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට ඇටබහහෙලකඳුර (වියලි ඇල), බස්නාහිරට බී බබ්ලිවි සෙසෙවිරත්ත මහතා සහ විහාරය විසින් කියාපාන ඇටබහහෙල නමැති ඉඩම, දකුණට පු බී උනම්බුවේ මහතා විසින් කියාපාන ඇටබහහෙල නමැති ඉඩම

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

පිළිගත් බවට

සී බී පී පෙරේරා, සාමාන්‍ය ලේකම්

අංකය පේ/56 ඊ 15 1956 මාර්තු 9 වැනි දින කොළඹ

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය

පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ සම්මාන්තුර පත්තුවේ වඩගන්තලාව සහ සොරිකල්ලු නම්වල පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 9 ක් රුබි 2 ක් පර්චස් 13 ක් වාලෙසිකාලෙයි යන ඉඩම් කැබලි දෙකක්, ඊට මායිම් —

උතුරට ඇලකට වෙන් කරන ලද ඉඩම, නැගෙනහිරට, දකුණට හා බස්නාහිරට ගල්මය සංවර්ධන මණ්ඩලේට අයිතිය කියන ඉඩම

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

මන්නිතුමාගේ අංකය පේ 55 ඇල් 428

මඩකලපුවේ කව්වේටියේ අංකය ඇල් ඩී 3584

1956 මාර්තු 12 වැනි දින කොළඹ

අංකය පේ. 55 ඇල්. ඩී. 403/ඇල්. බබ්ලිවි 3938. 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1 බදුලු දිසාවේ යටිකිඳු ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමන්ගේ කොටසෙහි බදුලු නගර සභා සීමාව තුළ පිහිටි අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 25 දරණ බිම්කර්පිය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන බොනිලත්ත බී නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වන මායිම්වලින් සීමාවන අ 0, රු 1, ප 12 ක් පමණ විශාල බිම් තීරය, ඊට මායිම් —

උතුරට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 18 දරණ බිම් කර්පිය, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට බොනිලත්ත පාර

2 බදුලු දිසාවේ යටිකිඳු ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමන්ගේ කොටසෙහි බදුලු නගර සභා සීමාව තුළ පිහිටි අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 18 දරණ බිම්කර්පිය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන ගල්ලිසේවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වන මායිම්වලින් සීමාවන අ 0, රු 0, ප 14 1/2 ක විශාල බිම් තීරය, ඊට මායිම් —

උතුරට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 90 දරණ බිම් කර්පිය, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 25 දරණ බිම්කර්පිය

3 බදුලු දිසාවේ යටිකිඳු ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමන්ගේ කොටසෙහි බදුලු නගර සභා සීමාව තුළ පිහිටි අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 90 දරණ බිම්කර්පිය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන පිටපොලගල්ලිදේ කුඹුර නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වන මායිම් වලින් සීමාවන අ 0, රු 0, ප 21 6 ක පමණ විශාල බිම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 91 දරණ බිම් කර්පිය, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 18 දරණ බිම් කර්පිය

4 බදුලු දිසාවේ යටිකිඳු ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමන්ගේ කොටසෙහි බදුලු නගර සභා සීමාව තුළ පිහිටි අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 91 දරණ බිම්කර්පිය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන වලව්වත්ත අරුවේ පහළ පංඟුව නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වන මායිම්වලින් සීමාවන අ 0, රු 0, ප 5.6 ක් පමණ විශාල බිම් තීරය, ඊට මායිම් —

උතුරට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 89 දරණ බිම් කර්පිය, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 90 දරණ බිම් කර්පිය.

5 බදු ප්‍රදානයේ යටිතිද ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීන්ගේ කොටසෙහි බදු ප්‍රදාන නගර සභා සීමාව තුළ පිහිටි අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 89 දරණ බිම්කවචය වශයෙන් සවිස්තරව හැඳින්වෙන වලව්වක් අරාච්චි නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අංක 0, රු 0, ප 22 4ක පමණ විශාල බිම් කැබලි ලදී:—

උතුරට ආගරගම ගම; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස්, දකුණට අංක 43 දරණ නගර සැලැස්මේ අංක 91 දරණ බිම් කවචය

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
පිළිගත් බවට

සී බී ටී පෙරේරා,  
සීරි ලෝකම් නැත

1956 මාර්තු 13 වැනි දින  
කොළඹ

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) බදු ප්‍රදානයේ යටිතිද කොටසේ පිල්පොල කෝරළේ රඹුක්පොත වසමේ වැදිගුනේ ගමේ පිහිටි හිඟුරුගම වත්තෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන බදුල්ල-පස්සර මහපාදේ අංක 4/16 සහ 4/17 දරණ බෝක්කු අතර වූ ප 2 25 ක් පමණ විශාල වූ බිම් කැබලි ලදී:—

උතුරට බදුල්ල-පස්සර පාර; නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(2) බදු ප්‍රදානයේ යටිතිද කොටසේ පිල්පොල කෝරළේ රඹුක්පොත වසමේ වැදිගුනේ ගමේ පිහිටි ග්ලෝන් ඇල්පින් වතුයාපයක් මෙහි පහත දැක්වෙන මායිම් වලින් සීමාවන බදුල්ල-පස්සර මහපාදේ අංක 4/4 දරණ බෝක්කු අතර පිහිටි ප 2 25 ක් පමණ විශාල වූ බිම් කැබලි ලදී:—

උතුරට බදුල්ල-පස්සර පාර; නැගෙනහිරට කදුර, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(3) බදු ප්‍රදානයේ යටිතිද කොටසේ පිල්පොල කෝරළේ රඹුක්පොත වසමේ උඩවෙල ගමේ පිහිටි ගල්ගොඩහිත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් වලින් සීමාවන බදුල්ල-පස්සර මහපාදේ 3/1 සහ 3/2 දරණ බෝක්කු අතර පිහිටි ප 2 25 ක් පමණ විශාල බිම් කැබලි ලදී:—

උතුරට සහ බස්නාහිරට බදුල්ල-පස්සර පාර දකුණට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(4) බදු ප්‍රදානයේ යටිතිද කොටසේ පිල්පොල කෝරළේ රඹුක්පොත වසමේ රඹුක්පොත ගමේ පිහිටි හිඟුරුගමවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම් වලින් සීමාවන බදුල්ල-පස්සර මහ පාදේ අංක 2/14 සහ 2/15 දරණ බෝක්කු අතර පිහිටි ප 2 25 ක් පමණ විශාල බිම් කැබලි ලදී:—

උතුරට, බදුල්ල-පස්සර මහපාර, දකුණට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, බස්නාහිරට කම්මලක්.

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති  
පිළිගත් බවට

සී බී ටී පෙරේරා,  
සීරි ලෝකම් නැත

අංකය ජේ 55 ටී 294/ඇල්බිලිව් 3932

1956 මාර්තු 12 වැනි දින  
කොළඹ

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමසීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

මුල් ප්ලානයේ අංකය එ 3,267 ගම—අංක 5 දරණ කොටසක—  
බටහිර කොටසේ (කොළඹ නගර සභා සීමාව තුළ)

කැබලි ල: 1.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්තවත්ත සහ බිලිත්තවත්ත, විස්තර, මුහුම්, අයිතිකම් කියන්නා පිටර්ගේ මාල්ගේ මැග්බලින් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො 102, අල් විස් පෙදෙස, කොටසේ න, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 42

කැබලි ල: 2.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්තවත්ත සහ බිලිත්තවත්ත, විස්තර තුන් අවුරුදු අනෝද ගස් දෙකක්, අවුරුදු 20 වත් 30 වත් අතර වයසැති රටදෙල් ගසක් හා පොල් ගස් 15 කින් යුත් වත්ත, අයිතිකම් කියන්නා: පිටර්ගේ මාල්ගේ මැග්බලින් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො 102, අල් විස් පෙදෙස, කොටසේ න; ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 33

කැබලි ල: 3.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 46 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්තවත්ත සහ බිලිත්තවත්ත, විස්තර අවුරුදු 30 ක් වයස ඇති එරඹුදු ගසක් හා අවුරුදු 25 ක් පැරණි පොල් ගසකින්ද යුත් වත්ත, අයිතිකම් කියන්නා පිටර්ගේ මාල්ගේ මැග්බලින් ඇල් සි පෙරේරා මහත්මිය, නො 102, අල් විස් පෙදෙස, කොටසේ න, ප්‍රමාණය: අ 0, රු 0, ප 0 60

කැබලි ල: 5.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 68 දරණ බිලිත්තවත්ත, විස්තර අවුරුදු 15 ක අඹ ගසක්, අවුරුදු 20 ක ඇම්බර්ල ගසක්, අවුරුදු 20 වත් 25 වත් අතර වයස් වූ පොල් ගස් 3 ක් සහ කපරුදු කළ කානුවක කොටසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා මෝදර අලුත් මාවත පාදේ 248/3 දරණ සානායේ පදිංචි ආර් එ මරිය නෝනා සහ බුලත් සිංහල කලුතන් ශ්‍රීගේ ධර්මසේන, කොළඹ මට්ටක් කුලියේ යාන්ත මේරිගේ පවුමාවතේ අංක 116 දරණ සානායේ පදිංචි බුලත් සිංහලගේ විලියම් පෙරේරා, කොටසේ නේ බිලිමාන් බිල් පාදේ අංක 44 දරණ සානායේ පදිංචි බුලත් සිංහලගේ පුත් සිස් පෙරේරා, කොම්පසු කු දිනේ අලුත් පවුමාවතේ අංක 41 දරණ සානායේ පදිංචි බුලත් සිංහලගේ පිට්ටි පෙරේරා සහ වත්තල එබේ මුල්ගේ පදිංචි බුලත් සිංහලගේ ජේමිස් පෙරේරා; ප්‍රමාණය අ 0, රු 0, ප 29,45

කැබලි ල: 6.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47/28 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්තවත්ත, විස්තර මුහුම්, අයිතිකම් කියන්නා පී හැරියේ පෙරේරා මහත්මිය, නො 90, යාන්ත ජෝන්ගේ මාගීය, මෝදර, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 04

කැබලි ල: 8.

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15 වෙනි පවුමාවතේ වරිපණම් අංක 47/26 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්තවත්ත; විස්තර මුහුම්, අයිතිකම් කියන්නා: පී හැරියේ පෙරේරා මහත්මිය, නො 90, යාන්ත ජෝන්ගේ මාගීය, මෝදර, කොළඹ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0,24

කැබලි ල: 17.

ඉඩමේ නම සන්තියාගු විවිධේ වරිපණම් අංක 115/101 දරණ බිලිත්තවත්ත සහ වරිපණම් අංක 115/102, 115/103, 115/105, 115/106 සහ 115/107 දරණ බිලිත්තවත්ත කොටස්; විස්තර වන්නේ කොටස (වැවිලි නැගැ), අයිතිකම් කියන්නා: බී ඇම් දනවතී පෙරේරා මහත්මිය, නො. 115/150, සන්තියාගු විවිධ, කොටසේ න, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 4 31



කැබැල්ල 17 1/2

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 115/104 දරණ බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 115/102, 115/103, 115/105 සිට 105/107 දක්වා ඉඩම් බිලිත්ගහවත්තේ කොටස්, විස්තර අවුරුද්දක කෙසෙල් පදුරු 3ක්, අවුරුදු 1 සිට 4 දක්වා අතර වයසැති කොස් ගස් 2ක් සහ පොල් ගස් 4ක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා; ඩී ඇම් දැනවති පෙරේරා මහත්මිය, නො 115/150, සන්නියාගු විවිධ, කොටසේන, ප්‍රමාණය අ 0 රු 0, ප 6 11

කැබැල්ල 20

ඉඩමේ නම 15වෙනි පටුමාවතේ වරිපණම් අංක 41/16 සහ 41/17 දරණ බිලිත්ගහවත්ත සහ 15වෙනි පටුමාවතේ වරිපණම් අංක 41/1, දරණ බිලිත්ගහවත්ත කොටස, විස්තර අවුරුදු 10වත් 30වත් අතර වයස ඇති රටදේල් ගස් 2ක්, අවුරුදු 10ක කොස් ගසක් හා අවුරුදු 30ක පොල් ගසකින් ද යුත් වත්ත, අයිතිකම් කියන්නෝ - කොටසේනේ, 15වෙනි පටුමාවතේ ලක්කේසර මරියා නෝනා, කැලණියේ, පැලියගොඩ, නෙල්ලිගහ වත්තේ අංක 269 සානායෝ ඇල් ඇන්ඩ් සිසෙක්ක, ඩී කේ සිසිලියා පෙරේරා (ඇල් ඇන්ඩ් සිසෙක්කගේ හායඹාව), ඇල් අන්දරල්පු, අංක 205, මාකොල, කඩවත, නැයිසියා ලක්කේසර නෝනාගේ උරුමක්කාරයන් වන කොටසේනේ 15වෙනි පටුමාවතේ පදිංචි ලක්කේසර රොසලිනේ නෝනා, ලක්කේසර කන්තො නෝනා සහ ලක්කේසර ප්‍රත්ස අල්පු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 67

කැබැල්ල 21

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15වෙනි පටුමාවතේ වරිපණම් අංක 47 සහ 47/16 දරණ ඉඩම්වල කොටස් වූ බිලිත්ගහවත්ත, විස්තර වත්තේ කොටස (වැවිලි නැගැ); අයිතිකම් කියන්නා පී ඤාපිටි පෙරේරා මහත්මිය, අංක 90, ආන්ත ජෝන්ගේ මාතිය, මෝදර, කොළඹ, ප්‍රමාණය: අ 0, රු 0, ප 1 54

කැබැල්ල 22

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15වෙනි පටුමාවතේ වරිපණම් අංක 47/11 දරණ බිලිත්ගහවත්ත සහ වරිපණම් අංක 47, 47/13 සහ 47/12 දරණ හරිගේ කොටස්, විස්තර උරුම සෙවිලිකොට කපලා කළ ගොඩනැගිල්ලකින් යුත් මුඩුබිම, අයිතිකම් කියන්නා; පී ඤාපිටි පෙරේරා මහත්මිය, අංක 90, ආන්ත ජෝන්ගේ මාතිය, මෝදර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 37.

කැබැල්ල 23

ඉඩමේ නම (විද්‍යාල විවිධ යාබද) 15වෙනි පටුමාවතේ වරිපණම් අංක 85, 87, 89, 47/15, 47/27 දරණ බිලිත්ගහවත්ත, බිලිත්වත්ත සහ වරිපණම් අංක 47/12, 47/13, 47/16, 47/26, 47/28 සහ 47 දරණ හරිගේ කොටස්, විස්තර අවුරුදු 35ක පොල්ගස් 15ක්, අවුරුදු 25ක කොස් ගස් 2ක්, අවුරුදු 10ක අඹ ගසක්, අවුරුදු 30ක කෝන් ගසක්, අවුරුදු 20ක සුරිය ගස් 4ක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා පී ඤාපිටි පෙරේරා මහත්මිය, අංක 90, ආන්ත ජෝන්ගේ මාතිය, මෝදර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 3 4 01

කැබැල්ල 24

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 115/61 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත, බිලිත්වත්ත, විස්තර මුඩුබිම; අයිතිකම් කියන්නා ඩී ඇම් ග්‍රෙහන් පෙරේරා, "පියසෙවන", තලවතුහේන්පිට, කැලණිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 50

කැබැල්ල 25

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 115/51, 115/53, 115/55, 115/56 සිට 115/60 දක්වා දරණ බිලිත්ගහවත්ත, බිලිත් වත්ත සහ වරිපණම් අංක 115/61 දරණ හරිගේ කොටස, විස්තරය අවුරුදු 30ක පොල් ගස් 6ක්, අවුරුදු 30ක අඹ ගසක්, අවුරුදු 30ක කොස් ගසක්, අවුරුදු 15ක කොරිටා ගසක් සහ කපරුරු කළ කානුවක කොටසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා ඩී ඇම්, ග්‍රෙහන් පෙරේරා, "පියසෙවන", තලවතුහේන්පිට, කැලණිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 7 24

කැබැල්ල 27

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 115/33 සහ 115/34 දරණ බිලිත්ගහවත්ත, බිලිත්වත්ත සහ වරිපණම් අංක 115/32 දරණ හරිගේ කොටස, විස්තරය වත්තේ කොටස (වැවිලි නැගැ), අයිතිකම් කියන්නා එච් ඇම් ජිනදාස මහත්මිය, පොතුච්චල, පයියගල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 28 73.

කැබැල්ල 28

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 115/32 දරණ ඉඩමේ කොටසක් වූ බිලිත්ගහවත්ත, විස්තර සිවුවනලද ජල තලයක් හා ඉතිරිකරගත් බිත්තීවල කොටස් සහිත මුඩුබිම, අයිති කම් කියන්නා එච් ඇම් ජිනදාස මහත්මිය, පොතුච්චල, පයියගල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 87

කැබැල්ල 30

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ කෝන්ගහවත්ත කොටස, විස්තර අවුරුදු 10ක්, 12ක් වයසැති අඹගස් 2ක් හා පොල් ගසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා ඇස් පත්මනාදන්, "අලගපුරි", එඹිමන්ටන් පාර, කිරිල පනේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 81

කැබැල්ල 31

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ කෝන්ගහවත්ත කොටස, විස්තරය මුඩුබිම, අයිති කම් කියන්නා ඇස් පත්මනාදන්, "අලගපුරි", එඹිමන්ටන් පාර, කිරිලපනේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 19

කැබැල්ල 32

ඉඩමේ නම සන්නියාගු විවිධ වරිපණම් අංක 79/5 සිට 79/8 දක්වා දරණ කෝන්ගහවත්ත සහ වරිපණම් අංක 79/1 සිට 79/4 දක්වා දරණ හරිගේ කොටස්, විස්තර අවුරුදු 20ක පොල් ගසක් හා අවුරුදු 5ක බෝ ගසක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා ඇස් පත්මනාදන්, "අලගපුරි", එඹිමන්ටන් පාර, කිරිලපනේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 36

කැබැල්ල 41

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 41/27 සිට 41/32 දක්වා දරණ ඉඩම්වල කොටස, විස්තර කපරුරු කළ බිත්තියක කොටස් සහ කානුවක්, කපරුරුකොට උරුම සෙවිලි කළ වැසිකිවියක් සහිත (වැවිලි නැගි) වත්තේ කොටස, අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩික්ස් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 27

කැබැල්ල 41 1/2

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 41/32 දරණ ඉඩමේ කොටස, විස්තර කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩික්ස් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0, 41.

කැබැල්ල 42

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 41/27 සිට 41/32 දක්වා දරණ ඉඩම්වල කොටස්; විස්තර කපරුරු කළ කානුවල කොටස් සහ අවුරුදු 6ක කිතුල් ගසක්, අවුරුදු 45ක බෝ ගසක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩික්ස් පාර, මරදන; ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 36

කැබැල්ල 43

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 41/27 දරණ ඉඩමේ කොටස, විස්තර කපරුරු කළ කානුවක කොටසක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩික්ස් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 88

කැබැල්ල 43 1/2

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 41/27 දරණ ඉඩමේ කොටස, විස්තර අවුරුද්දක් වයස ඇති කෙසෙල් පදුරු 2ක් සහිත වත්ත, අයිතිකම් කියන්නා ආනා ලානා මානික්කම් වෙට්ටියාර්, අංක 217, ඩික්ස් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 37

කැබැල්ල 44

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ පිහිටි වරිපණම් අංක 53 සහ 53/8 දරණ ඉඩම් හා වරිපණම් අංක 55, 57 සහ 51 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර උරුම සෙවිලි කර කපරුරු කරනලද ගොඩනැගිල්ලක කොටස්, කපරුරු කළ කානු හා අගු කැබලි සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ මුහම්මඩ් හුසේන් සාහිබ්, හම්සියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව; ප්‍රාදේශීය ඒජන්තවරු. එච් ඇම් පී මොහිදීන් සාහිබ්, අංක 53/4, පිකරින්ස් පාර, කොටසේන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30 40

කැබැල්ල 45

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 55 සහ 57 දරණ ඉඩම්වල කොටස, විස්තර උරුම සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩ නැගිල්ලේ කොටස සහ මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ මුහම්මඩ් හුසේන් සාහිබ්, හම්සියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව, ප්‍රාදේශීය ඒජන්තවරු. එච් ඇම් පී මොහිදීන් සාහිබ්, අංක 53/4, පිකරින්ස් පාර, කොටසේන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 43

කැබැල්ල 46

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 51 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම, අයිතිකම් කියන්නා ඒ මුහම්මඩ් හුසේන් සාහිබ්, හම්සියා ගොඩනැගිල්ල, අයිසම්පට්, තත්පේර්, දකුණු ඉන්දියාව, ප්‍රාදේශීය ඒජන්තවරු. එච් ඇම් පී මොහිදීන් සාහිබ්, අංක 53/4, පිකරින්ස් පාර, කොටසේන, ප්‍රමාණය: අ 0, රු 0, ප 1 27

කැබැල්ල 47

ඉඩමේ නම පිකරින්ස් පාරේ වරිපණම් අංක 50, 54, 50/2 සහ 50/16 දරණ ඉඩම්වල කොටස් සහ උතුරු ස්කිනර් පාරේ වරිපණම් අංක 39 දරණ ඉඩමේ කොටස, විස්තර මුඩුබිම (ආලින්දගේ කොටස), අයිතිකම් කියන්නා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, "ස්ටෝනි හර්ස්ට්", කොටසේන, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 3 50.

කැබැල්ල : 48.

ඉඩමේ නම පිකරික්ස් පාරේ වරපණම් අංක 50/3 සිට 50/5, 50/10 සිට 50/15, 56, 58, 60, 62, 66 දරණ ඉඩම් හා වරපණම් අංක 50, 50/2, 50/16, 50/7, 50/8, 54 සහ 70 දරණ ඉඩම්වල කොටස් සහ උතුරු ස්කිනර් පාරේ වරපණම් අංක 41 සිට 51 දක්වා දරණ ඉඩම් හා වරපණම් අංක 39 දරණ ඉඩමේ කොටස; විස්තර උරුම සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහිත මුහුම්ම; අයිතිකම් කියත්තා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, "ස්ටෝනි හර්ස්ට්", කොටහේන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 34

කැබැල්ල : 49.

ඉඩමේ නම පිකරික්ස් පාරේ වරපණම් අංක 50/7, 50/8 සහ 70 දරණ ඉඩම්වල කොටස්, විස්තර උරුම සෙවිලි කර කපරුරු කරන ලද ගොඩනැගිල්ලේ කොටස සහ කපරුරු කරන ලද තාප්පය සහිත මුහුම්ම; අයිතිකම් කියත්තා එම්ලි ඇම් ප්‍රනාන්දු මහත්මිය, "ස්ටෝනි හර්ස්ට්", කොටහේන; ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 54

සීමාසහ පවත්වන දින

- කැබැලි 1, 2, 3, 5, 7 සහ 8 ... 1956 ජූනි 4වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 17, 17½ සහ 20 ... 1956 ජූනි 4වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 21, 22, 23, 24 සහ 25 ... 1956 ජූනි 5වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 27, 28, 30, 31 සහ 32 .. 1956 ජූනි 5වෙනි දින පස්වරු 2 30ට
- කැබලි 41, 41½, 42, 43 සහ 43½ .. 1956 ජූනි 6වෙනි දින පෙරවරු 10ට
- කැබලි 44, 45, 46, 47, 48 සහ 49 1956 ජූනි 6වෙනි දින පස්වරු 2 30ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහතකී දිනයන්හි එකී වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 5වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි.

යු ඒ ගුණරත්න,  
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

1956 මාර්තු 21 වැනි දින  
කවිචේරිය, කොළඹ

අංකය ආර්/කීව 4834/36

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3,944. ගම—පොල්වත්ත

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගොරකහවත්ත; විස්තරය තාවකාලික පාසැල් ගොඩනැගිල්ලක් හා සවිර වැසිකිලියක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා පොල්වත්තේ පදිංචි බැත්මගේ නාපෝ පෙරේරා සුගතදාස, ප්‍රමාණය අ 0, රු 2, ප 13 7.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 4 වැනි දින පෙරවරු 9 45ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මැයි මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරාජා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 මාර්තු 21 වැනි දින  
කවිචේරිය, කොළඹ

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලානේ නො ඒ 3,965, ගම් උත්තල සහ වේවැල්පනාව උත්තල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කරත්ත පාර, විස්තරය. කරත්ත පාර, අයිතිකම් කියත්තා දෙන්න පුච්චි වැලිකල, උත්තල; ප්‍රමාණය. අ 0, රු 0, ප 0 3

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ගොඩපොරගහවත්ත; විස්තරය වගානැති ඉඩම, අයිතිකම් කියත්තා අතුකෝරලලාගේ දෙන්න එරාන් සිංඤ්ඤා උත්තල සහ අතුකෝරලලාගේ දෙන්න හිසි නෝනා, නාපවුල, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 18 1

කැබැල්ල : 3.

ඉඩමේ නම ගල්ගොඩහේන; විස්තරය වගා නැති ඉඩම; අයිතිකම් කියත්තා කේ ඒ බැනියල් පෙරේරා, උත්තල, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 0 9

කැබැල්ල : 4.

ඉඩමේ නම හීනට්ටේනියෙකුබුර පිල්ලැව; විස්තරය වගා නැති ඉඩම; අයිතිකම් කියත්තා දෙන්න පුච්චි වැලිකල, උත්තල; ප්‍රමාණය අ. 0, රු 0, ප 6 5

කැබැල්ල : 5

ඉඩමේ නම හීනට්ටේනිය කුබුර, විස්තරය කුබුර, අයිතිකම් කියත්තා දෙන්න පුච්චි වැලිකල, උත්තල, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 8 වේවැල්පනාව

කැබැල්ල : 6.

ඉඩමේ නම හල්ගහ කුබුර, විස්තරය කුබුර; අයිතිකම් කියත්තා අතුකෝරලලාගේ දෙන්න ජොහානිස්, උත්තල, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 18 8.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම හල්ගහ කුබුර, විස්තරය කුබුර; අයිතිකම් කියත්තා කොට්ටාවගමගේ ජාලිස් අප්පු, වේවැල්පනාව; ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 6

කැබැල්ල : 8.

ඉඩමේ නම හල්ගහකුබුර; විස්තරය කුබුර, අයිතිකම් කියත්තා; අතුකෝරලලාගේ දෙන්න ජොහානිස් අප්පු, උත්තල; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 15 2

කැබැල්ල : 9

ඉඩමේ නම හල්ගහකුබුර; විස්තරය කුබුර, අයිතිකම් කියත්තා වයි හී ඇබ්මන්ඩ් පෙරේරා, අන්ගම්පිටිය සහ රුපසිංහ ආරච්චිගේ පොඩිනෝනා, වේවැල්පනාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 8

කැබැල්ල : 10.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත; විස්තරය වගානැති ඉඩම, අයිතිකම් කියත්තා හපුතත්ත්‍රිගමගේ සාද්දිස්, වේවැල්පනාව; ප්‍රමාණය අ 0, රු 0, ප 17 4.

කැබැල්ල : 11.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය වගානැති ඉඩම, අයිතිකම් කියත්තා මාබුලගේ නෝරිස් සිංඤ්ඤා, වේවැල්පනාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 2

කැබැල්ල : 12.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 35 ක් වූ පොල් ගහක් ඇති ඉඩම, අයිතිවාසිකම් කියත්තා මාබුලගේ නෝරිස් සිංඤ්ඤා, වේවැල්පනාව; ප්‍රමාණය අ 0, රු 0, ප. 0 5

කැබැල්ල : 13.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත. විස්තරය වගා නැති ඉඩම. අයිතිවාසිකම් කියන්නෝ දෙල වත්තගේ වාර්ලිස්, කුරුගලගේ දියෝතිස් අප්පු සහ රුපධංග ආරච්චිගේ ප්‍රවීස් සිසෝසායියා සියල්ලෝම වෙරළපනාව, ප්‍රමාණය අ 0, රු 0 ප 65

කැබැල්ල : 14

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, විස්තරය අවුරුදු 4 ක් වූ බලිත් ගහක් සහ අවුරුදු 35 ක් වූ පොල් ගහක් ඇති ඉඩම, අයිතිවාසිකම් කියන්නෝ දෙල්වත්තගේ වාර්ලිස්, කුරුගලගේ දියෝතිස් අප්පු සහ රුපධංග ආරච්චිගේ ප්‍රවීස් සිසෝසායියා සියල්ලෝම වෙරළපනාව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 08

එකතුව අ. 0, රු 3, ප 36

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් ශ්‍රීමත්වකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 මැයි මස 10 වැනි දින පෙරවරු 10 ට හෝමාගම ආදායම් පාලක නිලධාරී තැනගේ කායඝාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 මැයි 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඇස්. තවරත්තරුසා,  
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

අංකය කීව් බි 207/පේ 55/ඇල් පී 427

1956 මාර්තු 24 වැනි දින  
කඩවේරිය, කොළඹ

1954 මැයි 30 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 මැයි 30 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —  
මුල් ජලානේ නො ඒ 3964 ගම—පිත්තවල

කැබැල්ල : 1

ඉඩමේ නම මිහලන්ද, විස්තරය අවුරුදු 4 ක් වූ නැදුන් ගස් 2, දෙඩම් ගහක්, කෝපි ගහක්, දෙල් ගහක්, අවුරුදු 10 ක් වූ හොර ගස් 3 ක් සහ අවුරුදු 25 ක් වූ පොල් ගස් 6 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ යහොතිස් සිසෝසායියා, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0 ප 94

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මිහලන්ද, විස්තරය අවුරුදු 5 ක් වූ පුවක් ගහක්, රබුවන් ගහක්, අබ්ගස් 2 ක්, අවුරුදු 10 ක් වූ නැදුන් ගහක්, අවුරුදු 25 ක් වූ කොස් ගස් 2 ක් සහ පොල් ගස් 6 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ යහොතිස් සිසෝසායියා, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 81

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මිහලන්ද, විස්තරය අවුරුදු 25 ක් වූ පොල් ගස් 3 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ යහොතිස් සිසෝසායියා පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 58

කැබැල්ල : 4.

ඉඩමේ නම මිහලන්ද, විස්තරය අවුරුදු දක් වූ පුවක් ගස් 10 ක්, අවුරුදු 25 ක් වූ පුවක් ගස් 2 ක්, ගොඩපොර ගහක් සහ පොල් ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ යහොතිස් සිසෝසායියා පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0 ප 3

කැබැල්ල : 5

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 2-5 ක් වූ පුවක් ගස් 25, අවුරුදු 12 ක් වූ උනගස් 4 ක්, ජම්බු ගහක්, දෙඩම් ගහක්, අවුරුදු 20 ක් වූ රබර් ගහක්, අවුරුදු 25 ක් වූ අබ්ගස් 2 ක්. කිතුල් ගස් 4 ක්, ගොඩපොර ගස් 3 ක්, පුවක් ගස් 25 ක්, රබුවන් ගහක්, පොල් ගහක්, කොස් ගහක් සහ පලොල් ගහක් ඇති ඉඩම; අයිතිකම් කියන්නෝ ඇල් ඩී වලෝසිංසෝස් සහ ඒ ඩී මාර්ටින් දෙදෙනාම පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 125.

කැබැල්ල : 6

ඉඩමේ නම: කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 2-5 ක් වූ පුවක් ගස් 4 ක් සහ උනගස් 2 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඇල් ඩී වලෝසිංසෝස් සහ ඒ ඩී මාර්ටින්, දෙදෙනාම පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

කැබැල්ල : 7.

ඉඩමේ නම කොලඹින් කුඹුර නොහොත් හල්කුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නෝ ඒ ඩී මාතුපාල සහ ඇල් ඩී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, ඒ සිත්තෝසාමි, කහගේන, වග; කේ පී දෙන් වාර්ලිස් ධම්මරත්න, ඉරිදිපොල, වග; ප්‍රමාණය අ 0, රු 0, ප 75

කැබැල්ල 8

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය කපරුරු කළු ලීදක්, බුලත් තවානක්, අවුරුදු 20 ක් වූ පුවක් ගස් 13 ක් සහ පොල් ගස් 3 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා කේ ඇම් ඒ පෙරේරා ඉග්නිලක, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 69

කැබැල්ල 9

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 15 ක් වූ පුටු මිදුල් ගහක්, කෙසෙල් පඳුරු 10 ක්, අවුරුදු 3 ක් වූ පොල් ගස් 2 ක් සහ අවුරුදු 10 ක් වූ පුවක් ගස් 2 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඒ ඩී මාතුපාල සහ ඇල් ඩී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, ඒ සිත්තෝසාමි, කහගේන, වග සහ කේ පී දෙන් වාර්ලිස් ධම්මරත්න, ඉරිදිපොල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 45

කැබැල්ල 10.

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය කෙසෙල් පඳුරු 10 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඒ ඩී මාතුපාල සහ ඇල් ඩී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, ඒ සිත්තෝසාමි, කහගේන, වග සහ කේ. පී දෙන් වාර්ලිස් ධම්මරත්න, ඉරිදිපොල, වග; ප්‍රමාණය අ 0, රු 0, ප 48

කැබැල්ල : 11.

ඉඩමේ නම කහටගහවත්ත; විස්තරය තාවකාලික මවුචක කොටසක්, අවුරුදු 5 ක් වූ ජම්බොල ගහක්, අවුරුදු 2 ක් වූ දෙල් ගහක්, පොල් ගස් 2 ක්, රබර් ගස් 31 ක්, අවුරුදු 20 ක් වූ පුවක් ගස් 5 ක් සහ පොල් ගස් 11 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඇල් ඩී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 139

කැබැල්ල : 12.

ඉඩමේ නම කහටගහවත්ත විස්තරය තාවකාලික මවුචක කොටසක්, අවුරුදු 3 ක් වූ රබර් ගස් 7 ක්, අවුරුදු 20 ක් වූ කිතුල් ගහක්, දෙල් ගහක්, පුවක් ගස් 7 ක් සහ පොල් ගස් 10 ක් ඇති බඩම, අයිතිකම් කියන්නා ඇල්. පී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල 13

ඉඩමේ නම කහටගහවත්ත; විස්තරය තාවකාලික මවුචක, ධරීර ගෙයක කොටසක්, අවුරුදු 5-10 ක් වූ කෝපි ගස් 5 ක්, කොස් ගහක්, දෙහි ගහක්, අවුරුදු 25 ක් වූ පුවක් ගස් 12 ක්, අබ්ගස් 2 ක්, පොල් ගස් 7 ක් සහ රබර් ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නා ඒ ඩී බවුසිංසෝස්, පිත්තවල වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 157

කැබැල්ල : 14 -

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය තාවකාලික වැසි කිලියක්, අවුරුදු 25 ක් වූ පොල් ගස් 2 ක් සහ රබර් ගස් 10 ක් (අතරින් පහර වචන ලද) ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඒ හේතන් සිසෝසායියා සහ ඒ දුනියල්, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 104

කැබැල්ල : 15.

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 10-25 ක් වූ රබර් ගස් 6 ක්, (අතරින් පහර වචන ලද) ඇති ඉඩම; අයිතිකම් කියන්නා ඒ අර්නෝලිස්, පිත්තවල, වග; ප්‍රමාණය අ 0, රු 0, ප 48

කැබැල්ල 16.

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 20 ක් වූ කුරුදු පඳුරු 326 ක් ඇති කුරුදු ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඇල්. ඩී වලෝසිංසෝස්, පිත්තවල, වග, කේ ඩී පී ආර් ධම්මරත්න, ඉරිදි පොල වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 316

කැබැල්ල : 17.

ඉඩමේ නම රජපොලොන්නද නොහොත් පන්විලලන්ද; විස්තරය ලීදක කොටසක්, අවුරුදු 20 ක් වූ අබ්ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියන්නෝ ඩී ඒ සිසිලියන්තොනා සහ ඩී. ඒ ආමිස් සිසෝසායියා, පිත්තවල, වග, ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 11.

කැබ්ලේට් 18

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය බුලත්වැල, පැණන්පුරුව වැලක්, ගම්මිරිස් වැලේ 17ක්, අවුරුදු 10ක් වූ කෝපි ගස් 50ක්, පුවක් ගස් 40ක්, ගොඹපොර ගස් 4ක්, කොස් ගස් 2ක්, අවුරුදු 3ක් වූ පොල් ගස් 15ක්, අවුරුදු 25ක් වූ ගොරගස් 2ක්, දෙල් ගහක්, අඹ ගස් 2ක්, කිතුල් ගස් 2ක්, වල්දෙල් ගස් 2ක්, කජු ගහක්, නෑදුන් ගස් 6ක්, කොස් ගහක් සහ පොල් ගස් 8ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා කේ පී මාවත් අළු පු නොහොත් කේ පී හෙන්ද්දිස් සිංකෝපි පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබ්ලේට් 19

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය කපරුරු කළ වැසිකිලි 2ක් (ඉන් එකක් කැබල), කෙසෙල් පදුරු 3ක්, අවුරුදු 8ක් වූ කජු ගහක්, බටදෙබ් ගහක්, බඩරබර් ගස් 23ක්, අවුරුදු 20ක් වූ රබර් ගස් 12ක් අවුරුදු 30 කොස් ගහක්, නෑදුන් ගහක්, පොල් ගස් 4ක්, පුවක් ගස් 4ක්, (අතරින් පහර වචනලද) ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ කේ පී ජනෝලිස් අළු පු සහ කේ පී පොඩිහම්, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබ්ලේට් 20

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය කපරුරු කළ ගෙයක කොටසක් (ගොඩ නංවාගෙන එන), කෙසෙල් පදුරු 3ක්, අවුරුදු 8ක් වූ රබර් ගස් 11ක්, අවුරුදු 10ක් වූ පොල් ගහක් සහ නෑදුන් ගස් 3ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා කේ පී ජුචිස් සිංකෝපි, පිත්තවල, වග ප්‍රමාණය අ 0, රු 0, ප 141

කැබ්ලේට් 21

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තරය අවුරුදු 10ක් වූ පලෝල් ගහක්, දෙබ් ගහක්, පුවක් ගහක්, නෑදුන් ගහක්, රබුවත් ගහක් සහ පොල් ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා කේ පී පිලෝපිස් අළු පු, පිත්තවල, වග, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 24

එකතුව අ 1, රු 1, ප 32.7.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 මැයි 10 වැනි දින පෙරවර 11ට හෝමාගම ආදායම් පාලක නිලධාරීහාගේ කාර්යාලයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 3 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරාජා,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

අංකය කීව බි 207/ජේ 55 ඇල් ජී 427

1956 මාර්තු 24 වැනි දින  
කම්බේරිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පාතරේ වාහාට කොට්ඨාශයේ ගහවට කෝරළේ මහනුවර නගරසභා සීමාවට අයත් දෙසියන්වල කොසාය අංක 14 (කොටසක) පිහිටා ඇති වරිපනම් අංක 53/14 දරණ ඉඩමෙන් කොටසක් වූ (දෙසියන්වල මාවතෙහි පිහිටි) කහටගස් කුඹුර නමැති, ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 143 ක් වූ ඉඩම නොහොත් මුලික ඒලාන් නොමර ඒ 2,295 හි, ලොරි නොමර 1 දරණ, දැනට කඩුගන්නාමේ ඉළක්වත්තෙහි පදිංචි ටී ඇම් ප්‍රනාන්දු මහත්මිය විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මැයි 4 වෙනි දින පූර්වහස 11ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අප්‍රේල් 27 වෙනි දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

මගේ අංකය ඇල් බී 4,800  
1956 මාර්තු 20 වැනි දින  
කම්බේරිය, මහනුවර

අංකය ජේ 51/ඇල් 372 විජ්/ඇල් බඩවලි බි වඩ 11  
1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —  
අංක 81 දරණ අවසාණ ගම් සැලැස්මේ අංක 4 දරණ අතිරේකය ගම—හිතුරුගමුව

කැබ්ලේට් 17

ඉඩමේ නම ග්ලෝන් ඇල් පින් වතුයායේ රෝස්හිල් කොටස, විස්තර අවුරුදු 40ක් පමණ වයස් වූ රබර් සහ මුඩුබිම, අයිතිකම් කියත්තෝ සීමාසහිත උාව ලංකා වතු සමාගම (ඒජන්තවරු කොළඹ, කොළඹ කොමර්ෂල් කොමිෂාරිස්), ප්‍රමාණය අ 8, රු 2, ප 24

කැබ්ලේට් 18

ඉඩමේ නම ග්ලෝන් ඇල් පින් වතුයායේ රෝස්හිල් කොටස, විස්තර මුඩුබිම, සොහොන් කොනක් සහ මිනිවලුවද ඇත, අයිතිකම් කියත්තෝ සීමාසහිත උාව ලංකා වතු සමාගම (ඒජන්ත වරු කොළඹ, කොළඹ කොමර්ෂල් කොමිෂාරිස්), ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබ්ලේට් 19

ඉඩමේ නම ග්ලෝන් ඇල් පින් වතුයායේ රෝස්හිල් කොටස, විස්තර අභිපාරක් ඇති මුඩුබිම හා අවුරුදු 40ක් වයස් වූ රබර් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ සීමාසහිත උාව ලංකා වතු සමාගම (ඒජන්තවරු කොළඹ, කොළඹ කොමර්ෂල් කොමිෂාරිස්), ප්‍රමාණය අ 13, රු 3 ප 13

කැබ්ලේට් 20

ඉඩමේ නම පාර, විස්තර පාර. අයිතිකම් කියත්තෝ සීමා සහිත උාව ලංකා වතු සමාගම (ඒජන්තවරු කොළඹ, කොළඹ කොමර්ෂියල් කොමිෂාරිස්), ප්‍රමාණය අ 0, රු 1. ප 7

එකතුව අ 23, රු. 0, ප 2

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 4 වැනි දින පූර්වහස 10 30ට බදුල්ලේ කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 මැයි 28 වැනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සී ප්‍රබකින්ස්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 මාර්තු 20 වැනි දින  
කම්බේරිය, බදුල්ල

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත සංශෝධනයයි

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥා පණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත යටතේ අංක 10,896 හා 1956 පෙබරවාරි 24 වැනි දින දරණ ආණ්ඩුවේ “ගැසට්” පත්‍රයේ අංක ඇල් ආර් 1430හේ දැනට පෙන්නුම් කරන අනුරාධපුර ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා විසින් 5වෙනි වගන්තිය යටතේ කරන ලද ප්‍රකාශය සම්බන්ධයෙන් පහත සඳහන් සංශෝධනය කිරීමට වී තිබේ

313 වෙනි පිටුව 18ට වෙනි පෙළේ දෙවෙනි තීරයේ “25 56 ය”, “10 5 56 ය” කියාද එම පිටුවේ 21 වෙනි පෙළේ “25 4 56 ය”, “3 5 56 ය” කියාද සඳහන් විය යුතුයි

1954<sup>වර්ෂ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වර්ෂ</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

සංශෝධනයයි

1954<sup>වර්ෂ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥා පනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වර්ෂ</sup> අංක 9<sup>වන</sup> දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත යටතේ අංක 10,896 හා 1956<sup>වර්ෂ</sup> පෙබරවාරි 24 වැනි දින දරණ ආණ්ඩුවේ "ලැසට්" පත්‍රයේ අංක ෫෫෫ අංක 1394<sup>වර්ෂ</sup> දැනටමත් පෙන්වනු ලබන අනුරාධපුර ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා විසින් 5 වෙනි වගන්තිය යටතේ කරන ලද ප්‍රකාශය සම්බන්ධයෙන් පහත සඳහන් සංශෝධනය කිරීමට වී තිබේ

313 වෙනි පිටුව 32 වෙනි පෙළේ "15 56ය" "8 5 56ය" කියාද එම පිටුවේ 34 වෙනි පෙළේ "24 4 56ය", "1 5 56ය" කියා සඳහන් විය යුතුයි

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

1954<sup>වර්ෂ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වර්ෂ</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇල් සී අරුල් ප්‍රසාසම් වන මම 1954<sup>වර්ෂ</sup> අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950<sup>වර්ෂ</sup> අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටිමි

1 මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තරව තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කරදීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

3 එසේ ලබාගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම දෙනාම (අ) 1956 මැයි 15 වැනි දින පෙරවරු 10ට මා ඉදිරියේ පුද්ගලිකව මඩකලපුව කළුමැදියේදී පෙනී සිටිය යුතුයි නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 මැයි 5 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සාධකව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකකින් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විභාග පවත්වන අවස්ථාවේදී අයිතිකම් සම්බන්ධව තිබෙන සියළුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

නියම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලකින් දන්වා නේවාසික කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටිනට උවමනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලෙන් දන්වා නේවාසික අයිතිගෙන් කට වචනයෙන් විභාග නොකරන බව මෙයින් දන්වමි.

ඇල් සී අරුල් ප්‍රසාසම්, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 මාර්තු 21 වැනි දින කළුමැදිය, මඩකලපුව

උපලෙඛනය

කැබැල්ල : 1

ඉඩමේ නම නාවලහි හා පුරෙරෙහි වසිල් පෙර ව්‍යවහාරවූයේ පුරෙරෙහිකිතු හා නාවලහිකිතු; විස්තර කුඹුර ඉඩම, අයිතිකම් කියන්නේ, කාර්තන්කුඩි 3 වෙනි කොට්ඨාශයේ පදිංචි ඒ ඇම් මීරා ලෙබ්බේ සහ ඒ ඇම් මොහමඩ් ඊබ්‍රාහිම්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

E 4

කැබැල්ල 2

ඉඩමේ නම නාවලහි හා පුරෙරෙහි වසිල් පෙර ව්‍යවහාරවූයේ පුරෙරෙහිකිතු හා නාවලහිකිතු, විස්තර කුඹුර ඉඩම, අයිතිකම් කියන්නේ, කාර්තන්කුඩි 3 වෙනි කොට්ඨාශයේ පදිංචි ඒ ඇම් මීරා ලෙබ්බේ සහ ඒ ඇම් මොහමඩ් ඊබ්‍රාහිම්, ප්‍රමාණය අ 1 රු 1, ප 11

කැබැල්ල 3

ඉඩමේ නම නාවලහි හා පුරෙරෙහි වසිල් පෙර ව්‍යවහාරවූයේ පුරෙරෙහිකිතු හා නාවලහිකිතු, විස්තර කුඹුර ඉඩම, අයිතිකම් කියන්නේ, කාර්තන්කුඩි 3 වෙනි කොට්ඨාශයේ පදිංචි ඒ ඇම් මීරා ලෙබ්බේ සහ ඒ ඇම් මොහමඩ් ඊබ්‍රාහිම්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

කැබැල්ල 4

ඉඩමේ නම නාවලහි හා පුරෙරෙහි වසිල් පෙර ව්‍යවහාරවූයේ පුරෙරෙහිකිතු හා නාවලහිකිතු, විස්තර කුඹුර ඉඩම; අයිතිකම් කියන්නේ, කාර්තන්කුඩි 3 වෙනි කොට්ඨාශයේ පදිංචි ඒ ඇම් මීරා ලෙබ්බේ සහ ඒ ඇම් මොහමඩ් ඊබ්‍රාහිම්, ප්‍රමාණය අ 1, රු 1, ප 8

කැබැල්ල 5

ඉඩමේ නම නාවලහි හා පුරෙරෙහි වසිල් පෙර ව්‍යවහාරවූයේ පුරෙරෙහිකිතු හා නාවලහිකිතු, විස්තර කුඹුර ඉඩම; අයිතිකම් කියන්නේ, කාර්තන්කුඩි 3 වෙනි කොට්ඨාශයේ පදිංචි ඒ ඇම් මීරා ලෙබ්බේ සහ ඒ ඇම් මොහමඩ් ඊබ්‍රාහිම්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

එකතුව අ 7, රු 0, ප 0

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය ඇල් පේ 797

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කිරින නිවේදනයයි

කළුතර බොඩි හාරකාර මණ්ඩලය විසින් කළුතර විද්‍යාලීය ශිෂ්‍ය යන්තේ ප්‍රයෝජනය සඳහා ශිෂ්‍ය නිවාසයක් ගොඩනැගීම පිණිස 2,315 දරණ මූලික පිඹුරයේ අංක 1 දරණ බිම් කවරයට අයත් කළුතර විද්‍යාල භූමියේ රු 2ක් පමණ වූ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම අනුව බද්ද දීමට ගරු අධ්‍යාපන ඇමතිතුමාගේ සභාවර ලේකම්ගේ විරෝධයක් නැත එසේම ඒ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ වෙනත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ ඒ කොන්දේසි කවරේද යත් -

- (අ) කාලය අවුරුදු 30යි මේ කාලයෙන් පසුව ආණ්ඩුවේ කටයුත්තකට ඉඩම වුවමනා නැත්නම් බද්ද අලුත් කර ගැනීමට ඉඩ දෙනවා ඇත,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 50යි,
- (උ) බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුදු 2ක් ඇතුළතදී බදු ගන්නා විසින් මේ ඉඩමෙන් කළුතර විද්‍යාලීය ශිෂ්‍යයින්ගේ ප්‍රයෝජනය පිණිස ශිෂ්‍ය නිවාසයක් හා එයට වුවමනා වෙනත් ගොඩනැගිලි කළුතර ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිද්දෙන් ඉදිකර විය යුතුය,
- (එ) බදුගන්නා විසින් මේ ඉඩම ඉහත කී (උ) ඡේදයෙහි සඳහන් කටයුත්තට හැර අන් කවර කටයුත්තක් සඳහා වත් පාවිච්චි නොකළ යුතුය,
- (ඔ) බදුකාලය අවසානයේදී බදුගන්නා විසින් මේ ඉඩම හා එහි තැනු ගොඩනැගිලි ආණ්ඩුවට භාරදිය යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් ප්‍රමාණ 6ක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිච් බබ්ලිච් පේ මැත් දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 මාර්තු 28 වැනි දින කොළඹ.

අංකය ඇල්. ජේ 800

(ඵ) බදු ගන්නා විසින් මේ ඉඩම ඉහත සඳහන් (උ) ඡේදයේ දැක්වෙන ප්‍රයෝජනයට විනා අන් කටයුත්තකට නො යෙදිය යුතු යි

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

මාතලේ පළාත් ආණ්ඩු සභා ප්‍රදේශය ඇතුළත පිහිටි අංක 15/60 හි සහ බී බටහිර දරණ නගර මැතිමේ පිහිටියේ 200යේ බිම් කවරයෙන් අක්කර 3ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් සමාජ ශාලාවක් සෑදීම සඳහා බද්දට දෙන ලෙස මාතලේ රජයේ සේවා ක්‍රීඩා සමාජයේ භාරකාරයන් වන ඇන්තනි ලොයිඩ් පෙරේරා සහ ආනන්ද ජේම්ස් සේරත් යන මහත්වරු ඉල්ලා සිටින බව මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙනු ලැබේ

3. මෙහි දැක්වෙන දිනයේ සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම නොදිය යුතු බවට සැහෙන හේතු මා වෙත ලියා ඉදිරිපත් නො කොළොත් මේ ඉඩම් කැබැල්ල බද්දට දෙමි

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 මාර්තු 28 වැනි දින  
කොළඹ

2 ඉල්ලුම්කර ඇති ඉඩම මේ සඳහා දීමට තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ ඉඩම බදු දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5 යි,
- (ඉ) කාලය අවුරුදු 10යි එහෙත් තව අවුරුදු 20කට අප්‍රත් කර ගැනීමට පුළුවන් වෙනවා ඇත,
- (උ) බද්ද පටන් ගත් දින සිට හමසක් ඇතුළතදී බදුගන්නන් විසින් මේ ඉඩමෙහි සමාජ ශාලාවක් ගොඩනැගිය යුතුය,
- (ඵ) බදුගන්නන් විසින් මේ ඉඩම සමාජ ශාලාවකට විනා වෙන කුමන කටයුත්තක් උදෙසාවත් පැවිච්චි නොකළ යුතුය

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළතදී මීට විරුඛව කිසිවකු විසින් සැහෙන හේතු මා වෙත ලියා නොඑච්චොත් මේ ඉඩම බද්දට දෙන්නෙමි

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1956 මාර්තු 28 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් ජේ 848 (ඇල් ඇස්)

**1948 රජයේ ඉඩම් පණතේ 21 (2) රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කිලිනොච්චියේ වඩ්ඩකච්චි ජනපදයේ සමුපකාර යොව් දුවා නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සමිතිය (බුසල් 10,000ක් රැස්කළ හැකි) ධනාඥයන්ගේ නැතිම සඳහා කරවීම් යෝජනා ක්‍රමයේ දකුණු ඉවුරේ (ආර් බී) බී ම පී පිහිටි අයත් 913 වැනි කැබැල්ලෙන් අක්කරයක පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක් බද්දට ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දන්වමි

ඉඩමට මායිම් —

උතුරට 919 වැනි ඉඩම් කැබැල්ල, නැගෙනහිරට අංක 6 දරණ ජලය බෙදා හරින ඇල, මාවත සහ වාපිමාභී කුලීකරුවන්ගේ නිවාස; දකුණට ප්‍රධාන ඇල සහ 'අලගරත්තම්' මාවත; බස්නාහිරට අංක 911 දරණ ඉඩමෙන් කොටසක්

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ එසේම මේ ඉල්ලීම ආණ්ඩුවේ නියමිත කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට බදු දීමට අදහස් කර තිබේ —

- (අ) කාලය අවුරුදු 99 යි;
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 350 යි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළතදී යාපනයේ ඒජන්ත තුමාගේ සිත්තන්නා පරිදි මේ ඉඩමේ ගුදමක් සහ ධනාඥයන්ගේ ගොඩනැගීම යුතුය,
- (ඵ) බදුගන්නන් විසින් මේ ඉඩම ගුදමක් සහ ගබඩාවක් තැනීමට විනා අන් ප්‍රයෝජනයකට නොගත යුතු යි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකොළොත් මේ අයදුම් අනුව බද්ද දෙන්නෙමි.

බබ්ලිච් බබ්ලිච් ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 මාර්තු 28 වැනි දින  
කොළඹ

ඇල් ජේ 547

**රජයේ ඉඩම් පණතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

යාපන දිස්ත්‍රික්කයේ පව්විලායිපලි-කරවිච් කොටසට අයත් 536/6/7 බී බී. මී පී පිහිටි වඩ්ඩකච්චි ප්‍රජාමණ්ඩල භූමියේ පිහිටි අක්කර 2ක් පමණ වැනි ප්‍රමාණය ඇති, එව් ඇල් 9011 වැනි සහ 920 වැනි ඉඩම් කැබලි යෝමානු කතෝලික දේවස්ථානයක් සෑදීම සඳහා බද්දට දෙන ලෙස යාපනයේ රෝ ක රාජගුරු ප්‍රසාදීන් වහන්සේ ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට මේ ඉල්ලීම පරිදි ඉඩම් කැබැල්ලක් බදු දීමට ආණ්ඩුව අදහස් කරයි —

- (අ) කාලය අවුරුදු 99 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5 යි,
- (උ) බදුගන්නා විසින් බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුදු දෙකක් ඇතුළත යාපනයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ සිත් ගන්නා පරිදි දේවස්ථානයක් දේවස්ථානාධිපතියා ගේ වාසස්ථානයක් සහ රැස්වීම් ශාලාවක් තැනිය යුතු යි,



என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தாற் திருத்தப்பட்டவாறு நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆப் பெப்ரவரி 8 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH/B 98  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 T 437

காணியின் விபரம்

களுத்தறை மாவட்டத்தில் றைகம் கோறையிலுள்ள பாலநதறுவ என்றழைக்கப்படும் கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதுமான காகத்தகஹுவத்த அலுபோகஹுவத்த, கடகேகுருநதை பவுலதேனியா என்றழைக்கப்படுக காணிகளின் 2 ஏக்கர் 2 றூட 01 5 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதி

வடக்கே கோயிற காணியினாலும் ரேட்டிணாலும், கிழக்கு முடிக்குரிய காணியினாலும் ஜே லவாரிஸ் சிஞ்சோவினாலும் உரிமை கோரப்படும் காணியினாலும், தெற்கு கடகேகுருநதை-பவுல தேனியா, பீயெல்ல கொட்டுணை என்றழைக்கப்படுக காணிகளினாலும், மேற்கிலும் பீயெல்ல கொட்டுணை என்றழைக்கப்படுக காணிகளினாலும் அதே காணியின் எஞ்சிய பகுதிகளினாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி உரிமை ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் திருத்தப்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆப் மார்ச் 10 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH/B 92  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 357 (VX)

காணியின் விபரம்

கீழ்க்காணும் எல்லைகளாற் சூழப்பட்டதும், களுத்தறை மாவட்டத்தில், பாணநதறுவ தேட்டமுனையில் கெசலவத்தை என்னும் கிராமத்தில் உள்ளதும், 5 ஏக்கர் விசாலமுள்ளதும் தெல்கஹுவத்தை என்று அழைக்கப்படுவதுமான ஒரு காணிப் பங்கீட்டுத் துண்டு

வடக்கு பறத்தைத்தோட்டம் அலலது பொன்னுடோ தோட்டத்தாலும் கிழக்கே றீ சைமன் பீரிசாலும், மறறவாகளாலும் உரிமை கோரப்படும் புஷ்வெல்கலாவத்தை அலலது தெல்கஹுவத்தை என்று அழைக்கப்படும் காணியாலும் தெற்கு கெசலவத்தையிலிருந்து பறத்தைக்குச் செல்லும் கரத்தைப் பாதையாலும் மேற்கே ரேமன் கத்தோலிக்க கோயிலால் உரிமை கோரப்பட்ட காணியாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆப் பெப்ரவரி 24 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH/B 101.  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 T 480

காணியின் விபரம்

களுத்தறை மாவட்டத்தில் பாணநதறுவ தேட்டமுனையிலுள்ள வாலனை என்னும் கிராமத்தில் 3 றூட 21 4 போச்சல விசாலமுள்ள அடிக் காவத்தை என்றழைக்கப்படுவதுமான பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதுமான ஒரு காணித் துண்டு

வடக்கே றுறையடிப் பாதையாலும், கிழக்கு காலி ரேட்டிணாலும், தெற்கே திரு டிளபு ரெஜினாலும் பொருநதறுவிலும் மறறவாக ளாலும் உரிமை கோரப்படும் பிரத்தியேக காணியாலும், மேற்கே ஆறறிணாலும் கொள்ளப்பட்ட முடிக்குரிய பூமியினாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் திருத்தப்படுவதுமான நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆப் மார்ச் 9 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH/A/2  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 164 (VX)

காணியின் விபரம்

களுத்தறை மாவட்டத்தில் பாணநதறுவ தேட்டமுனையில் பமுணுகம் கிராமத்தினாயிருக்கின்ற பகுதியிலுள்ள மகா பெலலேன் என்னும் கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதுமான, சுமார் 12½ ஏக்கர் விசாலமுள்ள போகஹுவத்த, தெல்கஹுவத்த என்றழைக்கப்படுக காணிகளின் முழுப் பங்கீட்டுத் துண்டு

வடக்கு எச ஏன் பேரோவினாலும் மறறவாகளினாலும் உரிமை கோரப்படும் கொறக்கஹு ஒவித்த என்றழைக்கப்படுக காணியினாலும், கிழக்கே கிராமச் சங்க ரேட்டிணாலும், பீ பி நோரிசினாலும் மறற வாகளினாலும் உரிமை கோரப்படும் பெலிகஹுவத்த தெல்கஹுவத்த என்றழைக்கப்படுக காணிகளினாலும், தெற்கே பீ டி ரேட்டிணாலும் கெசலவத்தையினாலும், பீ டி கறமாளில் ராஜகருவினாலும் மறற வாகளினாலும் உரிமை கோரப்படும் போகஹுவத்த விந்தலங்க அலலது தோறக்கடாவெல் என்றழைக்கப்படுக காணியினாலும், மேற்கே தியோ னீஸ் பெரோவினாலும் ஹெனடிடிக் அபபுலாமியினாலும் மறறவாகளினாலும் உரிமை கோரப்படும் படடினாவெல் ஒவித்த ரத்தாவெல் என்றழைக்கப்படுக காணியினாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தாற் திருத்தப்பட்டவாறு நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆப் மார்ச் 9 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH/B 93  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 352 (VX)

காணியின் விபரம்

களுத்தறை மாவட்டத்தில் பாணநதறுவ தேட்டமுனையில் கெசல வத்த என்னும் கிராமத்திலுள்ளதும் பாறட்டத் தோட்டம் அலலது பொருநதறுவ தேட்டம் என்றழைக்கப்படுவதுமான சுமார் 20 ஏக்கர் விசாலமுள்ள ஒரு காணிப் பங்கீட்டுத் துண்டு பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டுள்ளது

வடக்கே பாறட்டத் தோட்டம், பெறல்கஹுவத்த என்றழைக்கப்படும் காணிகளின் பகுதிகளிலும், கிழக்கே தெல்கஹுவத்த அலலது தெல கஹுலந்த என்றழைக்கப்படுக காணியினாலும் துண்காவுள்கருநதறுவத்த



என்றழைக்கப்படுக காணியின் ஒரு பகுதியினாலும், தெற்கே ஸ்ரீமதி எல் எல் டி டயசினால் உரிமைகொடுப்பதும் தெல்கஹவத்த என்றழைக்கப்படுக காணியினால், ஈ சைமன் பீரிசினாலும் மறறவாகளாலும் உரிமை கொடுப்பதும் புலவெல்கவத்த என்றழைக்கப்படுக காணியினாலும் பாறடைகளுக்கு செல்லும் வண்டிப் பாதையினாலும், மேற்கே பாறட்ட தோட்டம் என்றழைக்கப்படுக காணியின் ஒரு பகுதியினாலும் தெல்கஹவத்த அல்லது தெல்கஹலந்த என்றழைக்கப்படுக காணியினாலும் காலக்காட்டடிகளேன, கொறப்பொறகஹவத்த என்றழைக்கப்படுக காணிகளினாலும் சூழப்பட்டது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குளம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் மார்ச் 9 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4901 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 529 (VII)

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், கண்டி டிஸ்திரிக், பாதத் ஏவாஹெட்ட குருத்தெனிய கிராமத்திலுள்ள தம்பவெல் தோட்டத்தின் ஏறக்குறைய 110 ஏக்கர் கொண்டுள்ள நிலப்பகுதி இதன் எல்லைகள்

வடக்கு குருத்தெனிய கிராமவாசிகள் உரிமை கூறும் காணி, பிட்டவெல் எல், தலாததுறு ஒடை கிழக்கு கிராமவாசிகள் உரிமை கூறும் காணி தெற்கு அம்பிட்டியா-கொல்லவின் கிராம சங்கத்தின் பாலை மேற்கு அம்பிட்டியா பல்லேகம் கிராமம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குளம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

அறிவிப்பவர்

சி பி பி பெரேரா,

நிர்நதரக காரியத்திரி

கொழும்பு,

1956 ம ஆர் பகருனி 9 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56 B 15

காணியின் விபரம்

அறறம்பக கெலேவத்தை என்று அழைக்கப்படும் காணியின் ஒரு பாகம், கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் விஸ்தீரணம் இருப்பு போகமுல் பல்லேவ வாகம் கிராமத்தில், உட்கேவஹெட்ட கிராம அதிகாரியின் பகுதி நுவரேலியா டிஸ்திரிக், எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் ஒரு பாகம் கலேவலியால் பிரிக்கப்பட்டது கீழ்க்கு அறறம்பககெலே கந்தார (வறண்ட சிறறறு), திரு யு பி உணம்புல அவர்களுக்கு உரிமையான தெற்கு அறறம்பாஹாககெலே என்று அழைக்கப்படும் காணி மேற்கு விஹாரைக்கும், திரு டி டபினாய செனீவிரத்தினு அவர்களுக்கும் சொந்தமான அறறம்பாஹாக் கெல் எனப்படும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தினால் திருத்தப்பட்ட பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின்

ஐ 5

டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தால் திருத்திய படியும், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குளம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் மார்ச் 12 ந உ.

டிஸ்திரிக் ஏசனடுவின் இல LD 3584 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/55/L/428

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, சமமானதுறை பத்த, சடயந்தலாவை சொறி கல்முனை எனலும் கிராமங்களிலுள்ள, சமரா ஏ 9 றா 2, ப 13, விசாலங்கொண்ட, வலைக்காலை என்று அழைக்கப்படும், அருகருகேயி லிருக்கும் இரு காணித்துண்டுகள் எல்லைகளாவன —

வடக்கு (வறறிய) சிறறறுக்கு ஒதுக்கப்பட்ட பூரி கிழக்கு, தெற்கு, மேற்கு கல்லியா அபிவிருத்திச் சபை உரிமை பேசும் காணி

J 55 LG 403/LW 3938

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற திருத்தச் சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குளம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குளம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

சி பி பி பெரேரா,  
நிர்நதரக காரியத்திரி,

கொழும்பு,

1956 ம ஆர் மார்ச் 12 ந உ.

காணியின் விபரம்

(1) வதுளை மாவட்டம், யறறிக் கிந்த இறைவரி உத்தியோகத்தா பெரும் பிரிவின் கீழ், வதுளை நகர சபை எல்லைக்குள், (பட்டணப் படம் 43 ல துண்டு 25) பொன்னி நிலம் என்றழைக்கப்படும் காணித் துண்டு ஏ 0, றா 1, ப 12 எல்லைகள் வடக்கு பட்டணப் படம் 43 ல துண்டு 18 கிழக்கு மேற்கும் இந்தக் காணியின் எடுவிய பகுதி தெற்கு பொன்னி நிலம்

(2) வதுளை மாவட்டம், யறறிக் கிந்த இறைவரி உத்தியோகத்தா பெரும் பிரிவின் கீழ், வதுளை நகர சபை எல்லைக்குள் (பட்டணப் படம் 43 ல துண்டு 18) கலிகேவத்தை என்றழைக்கப்படும் காணித் துண்டு ஏ 0, றா 0, ப 14 4 எல்லைகள் வடக்கு பட்டணப்படம் 43 ல துண்டு 90 கிழக்கு மேற்கும் இந்தக் காணியின் எடுவிய பகுதி தெற்கு பட்டணப் படம் 43 ல துண்டு 25

(3) வதுளை மாவட்டம், யறறிக் கிந்த இறைவரி உத்தியோகத்தா பெரும் பிரிவின் கீழ் வதுளை நகர சபை எல்லைக்குள் பிறறப்பால் கலிந்தேக்குமபுற (பட்டணப் படம் 43 ல துண்டு 90) ஏ 0, றா 0, ப 21 6 எல்லைகள் வடக்கு பட்டணப் படம் 43 ல துண்டு 91 கிழக்கு மேற்கும் இந்தக் காணியின் எடுவிய பாகங்கள் தெற்கு பட்டணப்படம் 43 ல துண்டு 18)

(4) வதுளை மாவட்டம் யறறிக் கிந்த இறைவரி உத்தியோகத்தா பெரும் பிரிவின் கீழ் வதுளை நகர சபை எல்லைக்குட்பட வளவத்தை அறவ பஹல் பாகுவ என்றழைக்கப்படும் காணி (பட்டணப் படம் 43 ல துண்டு 91) ஏ 0, றா 0, ப 5 6 எல்லைகள் வடக்கு பட்டணப் படம் 43 ல துண்டு 89 கிழக்கு மேற்கும் இந்தக் காணியின் எடுவிய பகுதிகள் தெற்கு பட்டணப் படம் 43 ல துண்டு 90

(5) வதுளை மாவட்டம் யறறிக் கிந்த இறைவரி உத்தியோகத்தா பெரும் பிரிவின் கீழ் வதுளை நகர சபை எல்லைக்குள் (பட்டணப் படம் 43 ல துண்டு 89), வளவத்தை அறவ என்று அழைக்கப்படும் ஏ 0, றா 0, ப 22 4 எல்லைகள் வடக்கு அகரகிரம் கிராமம் கிழக்கு மேற்கும் இந்தக் காணியின் மிகுதியில்லாத தெற்கு பட்டணப்படம் 43 ல துண்டு 91

1950 ම ජුනයිදු 9 ම இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆனடின 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தெனமும் 1950 ம ஆனடின 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆனடின 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புரூசி பண்டா புலாங்கலும் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி புலங்கலும்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

சி பி பி பெரேரா,  
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1956 ம மார்ச் 12 ந ல

மாசாண அலலது டிஸ்திரிக் ஏசனடுலின இலக்கம் LW 3952  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம். J 55 T 294

காணியின் விபரம்

(1) வதுளை மாவட்டம் யற்றிக்நதைப் பிரிவு, நிலப்பொல கோழை, ரம்புகப்பொத்த வசம், வெட்டின கிராமத்திலுள்ள வதுளை பசறை பரிசுக்க வேலைத் தெருவில் 4/16 மதகுக்கும் 4/17 மதகுக்கும் உள்ள கிங்குருக்கம் தோட்டக் காணியின் ஒரு பகுதி 2 25 போச்சல நிலப்பரப்பு உள்ளது எல்லைகள் வடக்கு வதுளை-பசறை பரிசுக்க தெரு கிழக்கு, தெற்கும், மேற்கும் இந்தக் காணியின் எஞ்சிய பகுதிகள்

(2) வதுளை மாவட்டம், யற்றிக்நதைப் பிரிவு, நிலப்பொல கோழை, ரம்புகப்பொத்த வசம் வதுளை பசறை பரிசுக்க வேலைத் தெருவில் 4/4 மதகுக்க உள்ளது கிளென அலபின குறுப் காணியின் ஒரு பகுதி 2 25 போச்சல நிலப்பரப்புள்ளது எல்லைகள் வடக்கு பரிசுக்க வேலைத் தெரு, வதுளையிலிருந்து பசறைக்குப் போகிற தெரு கிழக்கு கந்தூர், தெற்கும் மேற்கும் இந்நக் காணியின் எஞ்சிய பகுதி

(3) வதுளை மாவட்டம், யற்றிக்நதைப் பிரிவு, நிலப்பொல கோழை, ரம்புகப்பொத்த வசம், உடவெல கிராமத்தில் வதுளை பசறை பரிசுக்க வேலைத் தெருவில் மதகு 3/1 ம, 3/2 ம இடையில் உள்ள கல்கொடின் காணியின் ஒரு பகுதி 2 25 போச்சல நிலப்பரப்புள்ளது எல்லைகள் வடக்கு மேற்கும் வதுளை பசறை பரிசுக்க வேலைத் தெரு கிழக்கு, தெற்கும் இந்நக் காணியின் எஞ்சிய நிலம்

(4) வதுளை மாவட்டம், யற்றிக்நதைப் பிரிவு, நிலப்பொல கோழை, ரம்புகப்பொத்த வசம், ரம்புகப்பொத்த கிராமத்திலுள்ள பசறை, வதுளை தெருவில் உள்ள மதகு 2/14 ம 2/15 ம இடையிலுள்ள காணி கிங்குறு மாதோட்டத்தின் ஒரு பகுதி 2 25 போச்சல நிலப்பரப்பிலுள்ளது எல்லைகள் வடக்கு பரிசுக்க வேலைத் தெரு, வதுளையிலிருந்து பசறை வரைக்கும் தெற்கும் கிழக்கும் எஞ்சிய காணி மேற்கு ஒரு கம்மாளைப் பட்டை

இலக்கம் B/A 11

1950 ம் ஆனடின 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆனடின 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆனடின 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும், 1954 ம ஆனடின 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை

பிரதமபடம் A 3,267 வட்டார இல 5—கொட்டாஞ்சேனை மேற்கு, கொழும்பு நகரசபை எல்லைக்குள்

துண்டு 1

காணியின் பெயர் பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் பிரயோசனமற்ற காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதலீன எலசி பெரேரா, இல 102, அலலிஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 00 42

துண்டு 2.

காணியின் பெயர் பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் 15 தென்கிண்களும், 20-30 வருஷ 1 ராப்பலாவும், 30 வருஷ 2 அடெட்டா மரங்களும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதலீன எலசி பெரேரா, இல 102, அலலிஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை. விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 23 33

துண்டு 3

காணியின் பெயர் பிலினவத்தை பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 46 ன பகுதி (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் 25 வருஷக்குசென்ற 1 தென்கிண்களும், 30 வருஷக்கு சென்ற 1 ஏறமுடு மரமும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பீற்றா ஹெமலதே மகதலீன எலசி பெரேரா, இல 102, அலலிஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 00 60

துண்டு 5

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 68 (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் 20-25 வருஷ 3 தென்கிண்களும், 20 வருஷ 1 அம்பலா மரமும், 15 வருஷ 1 மாமரமும் கல்லால் கட்டப்பட்ட அகழியின் பகுதியையும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் ஜா எ மறியா நோன, புலத் சிங்கன குலத்தநிர்வே தாமசேன, இருவரும் 248/3, அனாதமரவத்தை ரேட்ட, முகத்துவாரம், புலத்திங்கலதே விலலியம் பெரேரா, 116, சென மேரிஸ் லேன, மட்டக்குழி, கொழும்பு, புலத்திங்கலதே பிறுனசில பெரேரா, இல 44, புளுமெனடால் ரேட்ட, கொட்டாஞ்சேனை, புலத் சிங்கலதே நிச்சேட பெரேரா, இல 41, நியூ லேன, கொம்பனித் தெரு, புலத்திங்கலதே யேயில பெரேரா, எந்தாரமுலலை, வத்தளை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப. 29 45.

துண்டு 7.

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 47/28 ன பகுதி (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் உபயோகமற்ற காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி கரியற பெரேரா, 90, சென யோனஸ் வே, முகத்துவாரம், கொழும்பு விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 00 04

துண்டு 8

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 47/26 ன பகுதி (கொலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் உபயோகமற்ற காணி உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி கரியற பெரேரா, 90, சென யோனஸ் வே, முகத்துவாரம், கொழும்பு விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 00 24

துண்டு 17

காணியின் பெயர் பிலினகறாவத்தை வரிமதிப்பு இல 115/101 ம வரிமதிப்பு இல 115/102, 115/103, 115/105, 115/106 ன பகுதியும், சந்தியாகோ ஸ்ரீமதி வரிமதிப்பு இலக்கம் 115/107 ம விபரம் தோட்டத்தின் ஓர் பகுதி (பயிர் செய்கை இலலை) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. எம் தனவதி பெரேரா, இல 115/160, சந்தியாகோ ஸ்ரீமதி, கொட்டாஞ்சேனை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 04 31

துண்டு 17½

காணியின் பெயர் பிலினகறாவத்தை வரிமதிப்பு இல 115/104 ம, சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 115/102, 115/103, 115/105 ல இருந்து 115/107 வரையுமுள்ள பகுதிகள் விபரம். 4 தென்கிண்களும், 1-1 வருஷ 2 பலா மரங்களும், 1 வருஷ 3 வாழைச் செடிகளையும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. எம் தனவதி பெரேரா, இல 115/10, சந்தியாகோ ஸ்ரீமதி, கொட்டாஞ்சேனை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 06 11

துண்டு 20

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 ம ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 41/16 ம, 41/17 ம, அதே ஒழுங்கையிலிருக்கும் வரிமதிப்பு இல 41/1 ன பகுதியும் விபரம் 10-30 வருஷக்குசென்ற 2 ராப்பலா மரங்களும், 10 வருஷ 1 பலாவும், 30 வருஷ 1 தென்கிண்களும் உள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் லங்கசார மறியா நோன, 15 ம லேன, கொட்டாஞ்சேனை, எல் ஆண்டி சிஞ்சோ, இல 209, நெல்லிஹகாவத்தை, பேலியக்கோட, களனி, பி கே சிலியா பெரேரா (எல் ஆண்டி சிஞ்சோவின் மனைவி), எல் அனதாரப்பு, இல 205, மாக்கொல்ல, கடவத்தை, லங்கசார நெல்லின் நோன, லங்கசாரா காத்த நோன, லங்கசார பிறுனசா அப்பு இலாகா, கால்குசென்ற லங்கசார நோனவின் உரிமையாளர்கள் எல்லோரும் 15 வது லேன, கொட்டாஞ்சேனை விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 07 67

துண்டு 21

காணியின் பெயர் பிலினகறாவத்தை 15 வது லேனின் வரிமதிப்பு இல 47, 47/16 ன பகுதிகள் (கலேஜ் ஸ்ரீமதிக்கு அப்பால்) விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இலலை) உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி ஹரியற பெரேரா, இல 90, சென ஜோன வே, முகத்துவாரம், கொழும்பு விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 01 54

துண்டு 22

காணியின் பெயர் பிலினகறாவத்தை வரிமதிப்பு இல 47/11 ம 15 வது லேனின் வரிமதிப்பு இல 47, 47/3, 47/12 ன பகுதிகளும் (கலேஜ் வீதிக்கு அப்பால்) விபரம் ஓட்டால் வேயப்பட்டு, கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி ஹரியற பெரேரா, இல 90, சென ஜோன வே, முகத்துவாரம், கொழும்பு விசாலம். ஏ 0, ஸ்ர 0, ப 02 37

துணை 23

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை 15 வது லேவிலிருக்கும் வரிமதிப்பு இல 85, 87, 89, 47/15, 47/27 ம, வரிமதிப்பு இல 47/12, 47/13, 17/16, 17/26, 47/28, 17 ன பகுதிகளும் (கலெஜ வீதிக்கு அப்பால்) விபரம் 35 வருஷ 15 தென்னகனும், 25 வருஷ 2 பனாவும், 10 வருஷ 1 மாமரமும், 30 வருஷ 1 கோங் மரமும், 20 வருஷக்குசென்ற 4 சரயா மரங்ளும் கொண்ட தோட்டம் உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி பி ஹியற பெரேரா, இல 90, சென ஜோன் பே, முகத்துவாரம், கொழும்பு விசாலம் ஏ 0, று 1, ப 31 01

துணை 24

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/61 ன பகுதி விபரம் தரிசுநிலம் உரிததாளியின் பெயர் டி எம் கிறேஷன் பெரேரா, "பியசெவலு", தலவத்துஹென்பிறற, கள்ளி விசாலம் ஏ 0, று 0, ப 00 30

துணை 25

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/51, 115/53, 115/55, 115/56 தொடக்கம் 115/60 வரையும், சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 115/61 ன பகுதியும் விபரம் 30 வருஷ 6 தென்னகனும், 30 வருஷ 1 மாமரமும், 30 வருஷ 1 பலா மரமும், 15 வருஷ 1 கொட மரமும், கட்டப்பட்ட சாக்கடையின் பகுதியையுமுடைய தோட்டம் உரிததாளியின் பெயர் டி எம் கிறேஷன் பெரேரா, "பியசெவலு", தலவத்துஹென்பிறற, கள்ளி விசாலம் ஏ 0, று 0, ப 27 24

துணை 27

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, பிலினவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இலக்கம் 115/33, 115/34 ம வரிமதிப்பு இல 115/32 ன பகுதியும் விபரம் தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இலலை) உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எச எம் ஜினதாச, பொத்து வில்ல, பையகல் விசாலம் ஏ 0, று 0, ப 28 73

துணை 28

காணியின் பெயர் பிலினகஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 115/32 ன பகுதி விபரம் நிறுத்தப்பட்டிருக்கும் பைப்பும் ஆதாரச் சுவாக்கையுக் கொண்ட தரிசு நிலம் உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எச எம் ஜினதாச, பொத்துவில்ல, பையகல் விசாலம் ஏ 0, று 0, ப 00 87

துணை 30

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 79/1 தொடக்கம் 79/4 வரையின் பகுதி விபரம் 1 தென்னக மரமும், 10-12 வருஷக்குசென்ற 2 மாமரங்களுமுள்ள தோட்டம் உரிததாளியின் பெயர் எஸ் பதமநாதன், "அழகப்பூரி", எடமணரன் ரோட, கிறிஸ்பபீன் விசாலம் ஏ 0, று 0, ப 03 81

துணை 31

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியின் வரிமதிப்பு இல 79/1 தொடக்கம் 79/4 வரையின் பகுதி விபரம் தரிசுநிலம் உரிததாளியின் பெயர் எஸ் பதமநாதன், "அழகப்பூரி", எடமணரன் ரோட, கிறிஸ்பபீன் விசாலம் ஏ 0, று 0, ப 01 19

துணை 32

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, சந்தியாகோ வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 79/5 தொடக்கம் 79/8 வரையுமுள்ளதும், வரிமதிப்பு இல 79/1 தொடக்கம் 79/3 வரையுமுள்ள பகுதியும் விபரம் 20 வருஷ 1 தென்னகையும், 5 வருஷமுள்ள 1 போதி மாமும் கொண்ட தோட்டம் உரிததாளியின் பெயர் எஸ் பதமநாதன், "அழகப்பூரி", எடமணரன் ரோட, கிறிஸ்பபீன் விசாலம் ஏ 0 று 0, ப 11 36

துணை 41

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 தொடக்கம் 41/32 வரையுமுள்ள பகுதி விபரம் ஓட்டால் ரெய்ப்படும், கல்லால் கட்டப்பட்ட கறக்சம், கட்டப்பட்ட கவரையும், சாக்கடையையும் கொண்ட தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கை இல்லை) உரிததாளியின் பெயர் அன் லன் மாணிக்கம் செடியாரா, இல 217, உணல ரோட, மருதானி விசாலம் ஏ 0, று 0, ப 04 27

துணை 41½

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/32 ன பகுதி விபரம் கட்டப்பட்ட சாக்கடையின் பகுதியைக் கொண்ட தரிசுநிலம் உரிததாளியின் பெயர் அன் லன் மாணிக்கம் செடியாரா, இல 217, உணல ரோட, மருதானி விசாலம் ஏ 0, று 0, ப 00 41

துணை 42

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 தொடக்கம் 41/32 வரையுமுள்ள பகுதிகள் விபரம் 15 வருஷ 1 போதி மரமும், 6 வருஷக்குசென்ற 1 கித்துல் மரமும், கட்டப்பட்ட சாக்கடையின் பகுதிகளையும் கொண்ட தரிசு நிலம் உரிததாளியின் பெயர் அன் லன் மாணிக்கம் செடியாரா, இல 217, உணல ரோட, மருதானி விசாலம் ஏ 0, று 0, ப 12 36

துணை 43.

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 ன பகுதி விபரம் கட்டப்பட்ட சாக்கடையின் பகுதிகளைக் கொண்ட தரிசுநிலம் உரிததாளியின் பெயர் அன் லன் மாணிக்கம் செடியாரா, இல 217, உணல ரோட, மருதானி விசாலம் ஏ 0, று 0, ப 00 88

துணை 43½

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 41/27 ன பகுதி விபரம் 1 வருஷக்குசென்ற 2 வாழ்ச்சு செடிகளை யுடைய தோட்டம் உரிததாளியின் பெயர் அன் லன் மாணிக்கம் செடியாரா, இல 217, உணல ரோட, மருதானி விசாலம் ஏ 0, று 0, ப 00 37

துணை 44

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 53 ம 53/8 ம, வரிமதிப்பு இல 55, 57, 51 ன பகுதியும் விபரம் ஓட்டால் வேய்ப்படும், கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதிகளும், கட்டப்பட்ட சாக்கடையின் பகுதிகளையும் கொண்ட தரிசு நிலம் உரிததாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமிடியா பிலடிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளனூர் ஏஜனா, எச எம் பி முகமது செயிபோ, 53/4, பிககரிங்ஸ் ரோட, கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0, று 0, ப 30 40

துணை 45

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 55, 57 ன பகுதி விபரம் ஓட்டால் வேய்ப்படும் கல்லால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பகுதியும், தரிசு நிலமும் உரிததாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமிடியா பிலடிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளனூர் ஏஜனா, எச எம் பி முகமது செயிபோ, 53/4, பிககரிங்ஸ் ரோட, கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0, று 0, ப 05 13

துணை 46

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 51 ன பகுதி விபரம் தரிசு நிலம் உரிததாளியின் பெயர் ஏ முகமது ஹுசெயின் சாகிப், ஹமிடியா பிலடிங், ஐயம்பேட்டை, தஞ்சாவூர், தென் இந்தியா, உளனூர் ஏஜனா எச எம் பி முகமது செயிபோ, 53/4, பிககரிங்ஸ் ரோட, கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0, று 0, ப 01 27

துணை 47

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50, 54, 50/2, 50/16 ன பகுதியும், லக்னான ரோட வடக்கிலிருக்கும் வரிமதிப்பு இல 39 ன பகுதியும் விபரம் தரிசு நிலம் (விறந்ததையின் பகுதி) உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எம்லி எம் பொனாந்து, ' லரோனிகலற ', கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0, று 0, ப 03 50

துணை 48

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50/3 தொடக்கம் 50/5 முடிய, 50/10 தொடக்கம் 50/15 முடிய, 56, 58, 60, 62, 66 ம வரிமதிப்பு இலக்கங்கள் 50, 50/2, 50/16, 50/7, 50/8 54, 70 ன பகுதிகளும், லக்னான ரோட வடக்கிலிருக்கும் வரிமதிப்பு இல 41 தொடக்கம் 51 வரையும், வரிமதிப்பு இல 39 ன பகுதியும் விபரம் ஓட்டால் வேய்ப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தையுடைய தரிசு நிலம் உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எம்லி எம் பொனாந்து, ' லரோனிகலற ', கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0 று 0, ப 26 31

துணை 49

காணியின் பெயர் பிககரிங்ஸ் ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 50/7, 50/8, 70 ன பகுதிகள் விபரம் ஓட்டால் வேய்ப்படும் கல்லால் கட்டப்பட்டதுமான கட்டிடத்தின் பகுதிரும், கட்டப்பட்ட கவரையுமுடைய தரிசு நிலம் உரிததாளியின் பெயர் ஸ்ரீமதி எம்லி எம் பொனாந்து, ' லரோனிகலற ', கொட்டாஞ்சேன் விசாலம் ஏ 0, று 0, ப 01 51

**விசாரணை செய்யும் திகதிகள்**

- காணிததுணடுகை 1, 2, 3, 5, 7, 8—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 4 ந திகதி, காலை 10 மணிகு
- காணிததுணடுகை 17, 17½, 20—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 4 ந திகதி, பிற்பகல் 2 30 மணிகு
- காணிததுணடுகை 21, 22, 23, 24, 25—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 5 ந திகதி, முற்பகல் 10 மணிகு
- காணிததுணடுகை 27, 28, 30, 31, 32—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 5 ந திகதி, பிற்பகல் 2 30 மணிகு
- காணிததுணடுகை 41, 41½, 42, 43, 43½—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 6 ந திகதி, பிற்பகல் 1 மணிகு
- காணிததுணடுகை 44, 45, 46, 47, 48, 49—1956 ம ட்ரூ (ஜூன்) ஆனி மாதம் 6 ந திகதி, பிற்பகல் 2 30 மணிகு



துணடு 20

கஹறகஹுவத விபரம் 10 வரும் சென்ற 1 தெனனை, 3 நெதுண், 8 வருஷு சென்ற 11 நபர மரக்க, 3 வாழைபற்றைகள், கல வீடடின பகுதி, உரிமை கேட்பரின பெயர், கே பி லியுல சிங்கா மின்னவல வக்க, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 111

துணடு 21

காணியின பெயர் கஹறகஹுவத, விபரம் 1 தெனனை, 1 நமபுடான, 1 நதுண், 1 கமுகு, 1 டொம்ப, 10 வருஷம் சென்றது, உரித்தாளியின பெயர் கே பி பினோலி அபு, பின்னவலவக்க, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 4

மேற்குறித்த காலிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு மே மாதம் 10 ந தேதி காலை 11 மணிக்கு ஹோமகமலிவிருக்கும் கிராம அதிகாரி காரியாலயத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மே மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ சி நவரத்தினஇராசா,  
கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு மார்ச்சு 24 ந உ.

இல Q B 207/J 55LQ 427

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தினப்படியும் அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஆரம்பப்பட இல A 3,965 கிராமங்கள்—உக்கல, வெவலப்புவ

துணடு 1.

காணியின பெயர் (உக்கல) வண்டிப் பாதை, விபரம் வண்டிப் பாதை, உரித்தாளியின பெயர் டொன லியுல, வெலிக்கல, உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 3.

துணடு 2.

காணியின பெயர் கொட்பொறகஹுவத, விபரம் தோட்டம் (பயிர் செய்யவில்லை), உரிமை கேட்பரின பெயர் அத்துக்கோரல்கே டொன என்னிங்கோ, உக்கல, அத்துக்கோரல்கே டொன டி ரோனா, ரூப உல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 18 1.

துணடு 3.

காணியின பெயர் கல்கொடஹேன், விபரம் தோட்டம் (பயிர் செய்யவில்லை), உரித்தாளியின பெயர் கே எ டனியல் பெரோரா, உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 9

துணடு 4

காணியின பெயர் ஹீன்றிதேனிய குமபுறபிலலாவ, விபரம் தோட்டம் (பயிர் செய்யவில்லை), உரித்தாளியின பெயர் டொன லியுல வெலிக்கல, உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 5.

துணடு 5

காணியின பெயர் ஹீன்றிதேனியகுமபுற (வெவலப்புவ) விபரம் நெல வயல, உரித்தாளியின பெயர் டொன லியுல வெலிக்கல, உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 08 0.

துணடு 6.

காணியின பெயர் ஹலகஹுகுமபுற, விபரம் நெலவயல, உரித்தாளியின பெயர் அத்துக்கோரல்கே டொன யொஹானிஸ், உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 18 8

துணடு 7

காணியின பெயர் ஹலகஹுகுமபுற, விபரம் நெல வயல, உரித்தாளியின பெயர் கொற்றவகமகே யாலிஸ் அபு, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 12 6.

துணடு 8

காணியின பெயர் ஹலகஹுகுமபுற, விபரம் நெல வயல, உரித்தாளியின பெயர் அத்துக்கோரல்கே டொன யொஹானிஸ் அபு, உக்கல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 15 2

துணடு 9

காணியின பெயர் ஹலகஹுகுமபுற, விபரம் நெல வயல, உரித்தாளியின பெயர் வை டி எடமனட பெரோரா, அங்கனபிட்டிய, ரூபசிங்ஹி ஆராசிகே பொடி நோனா, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 8

துணடு 10

காணியின பெயர் டெலகஹுவத, விபரம் தோட்டம் (பயிர் செய்யவில்லை), உரித்தாளியின பெயர் ஹப்பத்தநிதி கமகே சாநிசிஸ், வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 17 4

துணடு 11

காணியின பெயர் டெலகஹுவத, விபரம் தோட்டம் (பயிர் செய்யவில்லை), உரித்தாளியின பெயர் மபுலகே நோரலிசிங்ஹோரா, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 2

துணடு 12

காணியின பெயர் டெலகஹுவத, விபரம் 35 வருஷம் சென்ற 1 தெனனை உள்ள தோட்டம், உரித்தாளியின பெயர் மபுலகே நோரலிசிங்ஹோரா, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 5

துணடு 13.

காணியின பெயர் டெலகஹுவத, விபரம் தோட்டம் (கமம் செய்யவில்லை), உரித்தாளியின பெயர் டொலவத்தகே சாலிஸ் குறுகலகே டியோனிஸ் அபு ரூபசிங்ஹி ஆராசிகே லியுலசிங்கோ, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 6 5

துணடு 14

காணியின பெயர் டெலகஹுவத, விபரம் 35 வருஷம் சென்ற 1 தெனனை; 4 வருஷம் சென்ற, 1 பென்னி மரம் உள்ள தோட்டம், உரித்தாளியின பெயர் டொலவத்தகே சாலிஸ் குறுகலகே டியோனிஸ் அபு, ரூபசிங்ஹி ஆராசிகே லியுலசிங்கோ, வெவலப்புவ, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 8, மொத்தம் ஏ 0, ரூ 3, ப 03 6

மேற்குறித்த காலிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு மே மாதம் 10 ந தேதி காலை 10 மணிக்கு ஹோமகமலிவிருக்கும் கிராமாதிகாரியின காரியாலயத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மே மாதம் 3 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஆ சி நவரத்தினஇராசா,  
கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கொழும்புக் கச்சேரி,  
1956 ம் ஆண்டு மார்ச்சு 24 ந உ.

R/Q 4834/36

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தினப்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தினப்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் இல A 3,944 இருக்குமிடம்—பொலவத்த

துணடு 1.

காணியின பெயர் கொற்றகஹுவத விபரம் ஒரு நிரந்தரமற்ற பள்ளிக்கூடக் கட்டிடத்தையும், ஒரு நிரந்தரமான கற்கூசையுங்கொண்ட தோட்டம் உரித்தாளியின பெயர் பெதமஹே நெப்போ பெறேரு சுத்தாச, பொலவத்த விசாலம் ஏ 0, ரூ 2, ப 13 7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ந திகதி மு ப 9 45 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான

கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு மே மாதம் 21 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஏ எஸ் நவரட்ணராசா,  
 டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
 கொழும்புக் கச்சேரி,  
 1956 ம மார்ச் 21 ந உ.

LD 4800

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், கண்டி பாதத ஹேவ்ஹெட்ட டிவிஷன் கங்காவட்ட கோரீன், கண்டி நகர சபைக்குட்பட்ட தெய்யானனவெல, வாட 14, தெய்யானவெலயிலுள்ள வரிப்பணம் இலக்கம் 53/14 (பாகம்) கொண்டுள்ள (தெய்யானவெல சந்து) ஏ 0, ரூ 0, ப 14 3 விசாலமான கறுட்டசல குமபுர என்னும் காணி இக்காணி ஆரம்பப்பட்ட இலக்கம் A 2295 எ டுண்டு 1 என விபரிக்கப்பட்டுள்ளது உரிமை கூறுபவா . மிசில் ரீ என பொருந்து, இலக்கவதத, கடுகனுவ

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு மே மாதம் 4 ந திகதி காலை 11 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியிலுள்ள அவாக்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா,

ஆ த மூத்தி,  
 டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு  
 கண்டிக் கச்சேரி,  
 1956 ம மார்ச் 20 ந உ.

இல. J 54 L 372 WE/L 10 BY 11

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்  
 F V P 81 ஈகு உதவிப்படம் 4 கிராமம் சிங்கருக்குமவா

துண்டு 17  
 காணியின் பெயா கிளென் அலபின் குறுப ரொக்கில் பகுதி விபரம் . 40 ாருட ரப்பா பயிரும் பரந்த வெளி நிலமும் உரித்தாளியின் பெயா ஊவா இலங்கை தோட்டங்கள், மேற்பாராவையாளா, கொழும்பு கொம மோசல் கொம்பனி, கொழும்பு விசாலம் ஏ 8, ரூ 2, ப 24

துண்டு 18  
 காணியின் பெயா கிளென் அலபின் குறுப, ரொக்கில் பகுதி விபரம் பரந்தவெளி நிலம், குளமும் சில தாழ்வுகளும் உரித்தாளியின் பெயா ஊவா இலங்கை தோட்டங்கள், மேற்பாராவையாளா, கொழும்பு, கொம மோசல் கொம்பனி, கொழும்பு விபரம் ஏ 8, ரூ 0, ப 38

துண்டு 19  
 காணியின் பெயா கிளென் அலபின் குறுப ரெக்கில் பகுதி விபரம் . ரப்பா 40 வருட பயிரும் வடி நடைப்பாதை பகுதியும். உரித்தாளியின் பெயா ஊவா இலங்கை தோட்டங்கள், கொழும்பு கொம மோசல் கம்பெனி, கொழும்பு விசாலம் : ஏ. 13, ரூ 3 ப 13.

துண்டு 20  
 காணியின் பெயா தெரு விபரம் . தெரு உரித்தாளியின் பெயா ஊவா இலங்கை தோட்டங்கள், மேற்பாராவையாளா, கொழும்பு, கொம மோசல் கொம்பனி, கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 1, ப 7 மொத்தம் ஏ. 23, ரூ. 0, ப 2.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு ஆனி மாதம் 4 ந திகதி காலை 10 30 மணிக்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு வைகாசி மாதம் 28 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

சி லு டொக்கினல,  
 உதவி மாகாண அரசாட்சி ஏசண்டு  
 வதுளை கச்சேரி,  
 1956 ம மார்ச் 20 ந உ.

திருத்தம்

இல. LR 1430  
 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ந திகதியில் வெளியான 10,896 ம இலக்க அரசாங்க கெசறிலுள்ள அனுராதபுர அரசாட்சி ஏசண்டு அவா களின் LR 1430 இலக்க அறிவித்தலில் பின்வரும் திருத்தங்களுடன் வாசிக்க வேண்டும்

மேற் குறித்த கெசறில் 330 ம பக்கத்தில் 2 வது அணியில் 19 ம வரியில் “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 2 ந திகதி ” என்பதை “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 10 ந திகதி ” என்று திருத்தியும், 24 ம வரியில் “ 1956 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந திகதி ” என்பதை “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 3 ந திகதி ” என்ற திருத்தங்களுடனும் வாசிக்க வேண்டும்

திருத்தம்

இல. LR 1391  
 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ந திகதியில் வெளியான 10,896 ம இலக்க “ அரசாங்க கெசறில் ” லுள்ள அனுராதபுர அரசாட்சி ஏசண்டு அவர்களின் LR 1391 ம இலக்க அறிவித்தலில் பின்வரும் திருத்தங்களுடன் வாசிக்க வேண்டும்

மேற்குறித்த கெசறில் 330 ம பக்கத்தில் 33 ம வரியில் “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 1 ந திகதி ” என்பதை “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 8 ந திகதி ” என்று திருத்தியும், 38 ம வரியில் “ 1956 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 24 ந திகதி ” என்பதை “ 1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 1 ந திகதி ” என்று திருத்தங்களுடனும் வாசிக்கவேண்டும்

காணி மீட்டற் சட்டம்

குறிப்பு இலக்கம் LD 3618-J/56/L/27-LRO/API/4889 (இப் விவகம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்).

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தின அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க சட்டத்தால் திருத்தியபடி 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டும் என்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நேரம்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவராமுலமாக 1956 ம ஆண்டு (மே) வைகாசிமீ 15 ந திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் என முன்வந்துதெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தா 3 நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம ஆண்டு மே மாதம் 5 ந திகதியன்று அல்லது அதற்குமுன்

எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் மட்டக்களப்பு டிஸ்திரிக் உதவி ஏஜென்டர் லூ ச அருளபிரகாசம் ஆகிய நான் மேற்கொண்ட 1954 ம ஆண்டின் 39 ம இலக்கச் சட்டத்தால் திருக்கிய படி 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

லூ ச அருளபிரகாசம்,  
டிஸ்திரிக் உதவி ஏஜென்டர்,  
மட்டக்களப்பு கச்சேரி,  
1956 ம மார்ச் 21 ந ல

அட்டவணை

ஆரம்பப் பட இலக்கம் A 1,169 கிராமம்—மல்கம்பிட்டி

துண்டு 1

காணியின் பெயர் நாவலடியும், புரையடி வயலும், முனை நாளில் புரையடிகளேத்து நாவலடிகளேத்து என்று அழைக்கப்படும் விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் எ எம் மீரா லெவவை மரைக்காயரும், எ எம் முகமது இபுரூலெவவையும், இருவரும் காத்தாங்குடி 3 ஊ குறிச்சி விசாலம் எ 0, றா 0, ப 20

துண்டு 2

காணியின் பெயர் நாவலடியும், புரையடிவயலும், முனைநாளில் புரையடிகளேத்து நாவலடிகளேத்து என்று அழைக்கப்படும் விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் எ எம் மீரா லெவவை மரைக்காயரும், எ எம் முகமது இபுரூலெவவையும், இருவரும் காத்தாங்குடி, 3 ஊ குறிச்சி விசாலம் எ 1, றா 1, ப 11

துண்டு 3

காணியின் பெயர் நாவலடியும், புரையடி வயலும், முனை நாளில் புரையடிகளேத்து, நாவலடிகளேத்து என்று அழைக்கப்படும் விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் எ எம் மீரா லெவவை மரைக்காயரும், எ எம் முகமது இபுரூலெவவையும், இருவரும் காத்தாங்குடி 3 ஊ குறிச்சி விசாலம் எ 0, றா 0, ப 20

துண்டு 4

காணியின் பெயர் நாவலடியும், புரையடி வயலும், முனை நாளில் புரையடிகளேத்து, நாவலடிகளேத்து என்று அழைக்கப்படும் விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் எ எம் மீரா லெவவை மரைக்காயரும், எ எம் முகமது இபுரூலெவவையும் இருவரும் காத்தாங்குடி 3 ஊ குறிச்சி விசாலம் எ 1, றா 1 ப 8

துண்டு 5

காணியின் பெயர் நாவலடியும், புரையடி வயலும், முனைநாளில் புரையடிகளேத்து, நாவலடிகளேத்து என்று அழைக்கப்படும் விபரம் நெல் வயல் உரித்தாளியின் பெயர் எ எம் மீரா லெவவை மரைக்காயரும், எ எம் முகமது இபுரூலெவவையும், இருவரும், காத்தாங்குடி 3 ஊ குறிச்சி விசாலம் எ 0, றா 0, ப 21

மொத்தம் எ 3, றா 0, ப 0

நாளுவித அறிவித்தல்கள்

இல LJ 848 (LS)

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கா 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சிக் குடியேற்றப் பகுதிக் கூட்டுறவுக் கமத் தொழிற்பொருள் விற்பனவுச் சங்கம், வலது ஏரிக்கரைக் கரச்சித்திட்டத்திலுள்ளதும் பங்கீடு செய்யப்பட படதில் 913 ம இலக்கமுள்ளதுமான முடிக்குரிய காணியிலிருந்து பின் வரும எலிலைகளைப்பூண்டிய ஏறக்குறைய ஒரு ஏக்கர் விலகீரணமுள்ள நிலத்தை அதில் 10,000 புசல் தாளியம் சேமித்து வைக்கக்கூடியதாகவும், சிலலறை விற்பனை செய்வதற்கு வசதி யுள்ளதுமான ஒரு பண்டசாலை நிறுவுதற் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளது என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது —

எலிலைகள் —

வடக்கு 910 ம துண்டுதே தோட்டம்

கிழக்கு 6 ம இலக்க பங்கீடு செய்யும் வாய்க்காலும், வீதியும், நாப்பாசனத் தொழிலாளர் வசிக்ரம் வீடுகளும

தெற்கு பிரதான வாய்க்காலும், அழகரத்தினம் வீதியும் மேற்கு 911 ம, துண்டுதே தோட்டத்தின் பகுதியும்

இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாகவிற்கு கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வரு வனவற்றுக்கும் வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 99 வருடம்.

(ஆ) வாடகை வருடம் ரூ 3 50.

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதி யிலிருந்து ஒரு வருட காலத்துள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக, அந்நிலத்தில் ஒரு பண்டசாலை நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவா அந்நிலத்தை ஒரு பண்டசாலை தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன படுத்தக் கூடாது.

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினுள்ளறி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெண்டில்,  
காணி அதிபர்க்காக

கொழும்பு,

1956 ம மார்ச் 28 ந ல

இல LJ 797

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

களுத்துறை போதி நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் 2,315 ம ஆரம்பப் பங்கீட்டுப் படத்திலுள்ள 1 ம காணித் துண்டு, களுத்துறை வித்தியாலம் அமைந்நிருக்கும் நிலத்தின் ஒரு பகுதியுமாகிய, ஏறக்குறைய 2 றூட விஸ்தீரணமுள்ள முடிக்குரிய நிலத்தை அதில் களுத்துறை வித்தியாலம் மாணவருக்கு ஓர் விடுதீசசாலை நிறுவுதற் பொருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளார்கள என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாகவிற்கு கிறது இந்த நோக்கத்திற்கு இக்காலியைக் குத்தகையாகக் கொடுப்பதில் கவனியலாகக் நிரந்தரக் காரியத்திற்கு ஒருவித ஆச்சேபனையுமிலலை. ஆகவே குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 30 வருடம், அதன்பின்பும் இக்காணி அரசாங்கத்திற்குத் தேவைப்படாவிடின் குத்தகை புதிப்பிக்கப்படலாம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 50

(இ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய இரண்டு வருட காலத்துள், களுத்துறை மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப் படுமபடியாக, அந்நிலத்தில் ஓர் விடுதீசசாலையும் மறறும் களுத்துறை வித்தியாலம் மாணவர்க்குத் தேவையான கட்டிடங்க் களும் நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை மேலே (இ) லில் குறிக்கப் படருள்ள காரியங்களுக்கு உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன படுத்தக்கூடாது

(உ) குத்தகை முடிவடைபுங் காலத்தில், களுத்துறை போதி நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், இக்காலியை அதிலிருக்கும் கட்டிடங்க் களுடன் அரசாங்கத்திடமே கிரப்பி ஒப்படைத்தல் வேண்டும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுள்ளறி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெண்டில்,  
காணி அதிபர்க்காக

கொழும்பு,  
1956 ம மார்ச் 28 ந ல

LJ 800

முடிக்குரிய காணிச் சட்டம் 21 (2) ம பிரிவினாபடி அறிவித்தல்,

மாததனை அரசாங்க சேவைகள் விளையாட்டுச் சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களான திருவாளர் அந்தோணி லொயிட் பெரோவும் ஆனந்த ஜேமல் ஹேரத்தும், ஒரு விளையாட்டு மண்டபம் அமைப்பதற்காக, மாததனை டிஸ்திரிக், மாததனை நகர சபை எலிலைக்குள்ளிருக்கும் மாததனை நகர் நில அளவு பத்திரங்கள் I 15/60D மேற்கு B மேற்கு ஆகியவற்றில் விவரிக்கப்பட்ட 200 ம துண்டின் பாகத்திலிருந்து 1 ஏக்கர் விசாலங்கொண்ட காணித்துண்டைக் குத்தகைக்குத் தருமபடி மனுச் செய்ந்துள்ளார்களென்று இத்தால் அறிவிக்கப்படுகிறது

(2) இந்த தேவைக்குக் காணி விடப்படக்கூடும் கீழ்க்காணும் நிபந்தனை களின்படி, எனை நிபந்தனைகளுடன், இம்மனுவை யளிக்கக் கருதப் படுகின்றது

(அ) குத்தகை வரி வருடந்தோறும் ரூபா 5 0

(ஆ) தவணை 10 வருடம் மேலும் குத்தகை 20 வருடத்திற்குப் புதுப்பிக்கப்படலாம்.

(இ) குத்தகைக்காரர்கள், குத்தகை ஊவங்களை ஆறு மாதத்துக்குள் அக் காணியில், ஒரு விளையாட்டு மண்டபம் அமைத்தல் வேண்டும்.

(r) குத்தகைக்காரர்கள் அக காணியை, ஒரு விளையாட்டு மண்டபம் அமைப்பதற்கேயன்றி, வெற்றைத் தேவைக்கும் பயன்படுத்தக் கூடாது.

3 இன்றைய திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் உறுதியுள்ள முரணான காரணங்கள் எழுத்துமூலம் எனக்கு எடுத்துக் காட்டாவிடில், இக்குத்தகை அளிக்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே மெண்டிஸ்,  
காணிக கொமிஷனருக்காக  
கொழும்பு,  
1956 மார்ச் 28 ந.உ.

இல LJ 547

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

யாழ்ப்பாணம் அபிவிருத்திவம் வாய்ந்த கத்தோலிக்க நிலைமைக் குரு (பிஷ்பு) அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பச்சிலைப் பள்ளி கர்ச்சியிலுள்ளதும், வட்டக்கல் சமூக நிலையத்திலுள்ளதுமான துண்டாக்கப்பட்ட (536/6/7B) காணிப் படத்திலுள்ள முடிக்குரிய காணியிலிருந்து 911,920 ம துண்டுகளாகிய மேட்டு நில இரண்டு ஏக்கர்

நிலத்தை, அதில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா என்பது இத்தால அறிவிக்கப்படுகிறது.

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 5

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்துள், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக, அந்நிலத்தை மேலே 2 (இ) ல குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களுக்கே உபயோகிக்கலாமன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது.

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிள்யூ டபிள்யூ ஜே, மெண்டிஸ்,  
காணி அதிகாரிக் காக.

கொழும்பு,  
1956 மார்ச் 28 ந.உ.